

a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி

ஆகஸ்ட் 2023 August | இதழ் 390 Issue



Premier
Canadian
Tamil
Journal



இலையோரின் தலைமைத்துவ வழிநடத்தலில்
தமிழர் தகவல் 32வது ஆண்டு விருது விழா



கனடாவின் முதலாவது
ஈழத்தமிழ் அமைச்சர்
ஹரி ஆனந்தசங்கரி



ரொறன்ரோ நகரின்
புதிய மேயர்
ஓலிவியா செள



சமூகத்துடன்
இணைந்து
வளர்ச்சி
ஸ்தாபிதம் -1991

33வது ஆண்டில்
33rd Year

Growing
with the
Community
ESTD-1991



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box-3, Station F
Toronto, ON M4Y-2L4,
Canadaதொலைபேசி:
416 920 9250மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.caதயாரிப்பு
ஈழத்தமிழர் தகவல் நிலையம்
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேறஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
குயின்ரஸ் துரைசிங்கம்
அனோஜினி குமாரதாசன்பொது முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
என். விமலநாதன்
என். குமரதாசன்
இ. சிவலிங்கம்
வே. விவேகானந்தன்
ப. சிவசுப்பிரமணியம்தொழில்நுட்ப உதவி
ஹர்கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்இணையம்
www.tamilinformation.info

ஆசிரியரிடமிருந்து...

From the Editor

உறவுகள் மூவகை

இலக்கங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இவற்றின் தனித்தன்மை தமிழர் வாழ்வியலில் தவிர்க்க முடியாதவையாக அமைந்துள்ளன.

இவற்றுள் மூன்று இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சுமார் ஐம்பதுக்கும் அதிகமான சொற்களை தமிழ் அகராதியில் காணலாம்.

முக்கனி, முத்தமிழ், முக்காலம், முச்சுடர், முப்பலம், முப்பகை, முப்புரம், முப்பொருள், முத்தாரம், முக்கூட்டு, முற்சங்கம் என்று இப்பட்டியல் விரிந்து செல்கிறது.

இந்த வரிசையில் ஒன்றாக எங்கள் தாயகத்தில் - யாழ்ப்பாணத்தில் இன்று மூவகையினர் இருப்பதை அங்கு வாழும் மூத்த ஊடகர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதம் கனடாவின் ரொறன்ரோவில் இடம்பெற்ற தமிழர் தகவல் விழாவில், 'உலகளாவிய ஊடக சாதனைத் தமிழன்' விருது பெற்ற திரு. எஸ்.எஸ். குகநாதன் நிகழ்த்திய சிறப்புரை இதனை அறிவித்தந்தது.

அரசாங்க சேவையில் மட்டும் பணியாற்ற வேண்டுமென விரும்பும் ஒரு வகையினர், வெளிநாடு செல்வதற்குப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு வகையினர், நிவாரணங்களை மட்டும் நம்பி வாழும் மற்றொரு வகையினர் என இவர்களை வகைப்படுத்தியுள்ளார் திரு. குகநாதன்.

அரசாங்க சேவையில் சேர்ந்தால் 'சும்மா' இருந்து சம்பளம் பெறலாம் என்ற நோக்குடன் வாழ்பவர்கள் முதலாம் வகையினர். உதாரணமாக, குடாநாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் அலுவலகத்திலும் தேவைக்கதிகமானோர் (சுமார் 300 பேர்) பணியாற்றுகின்றனர்.

திருமணத்தை எதிர்நோக்கும் இளைஞருக்கான தகுதி வேலை செய்வதல்ல, வெளிநாடு செல்வதற்குப் பார்த்துக் கொண்டிருப்பது. பெண் கொடுக்கும் பெற்றோரின் எதிர்பார்ப்பும் இதுவாக மாற்றப்பட்டுவிட்டது.

நிவாரணங்களை மட்டும் நம்பி இருப்பவர்கள் கணிசமானோர். அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் மட்டுமன்றி புலம்பெயர் உறவுகள் வழங்கும் நிவாரணமும் இதற்குள் அடங்கும். அங்குள்ளவர்களுக்கு புலம்பெயர்ந்தோர் உதவுவது நல்லது. செய்யத்தான் வேண்டும்.

ஆனால், அது எவ்வகையான தேவைகளுக்குப் பயன்படுகிறது என்பதை அறிந்து உதவ வேண்டுமென்று குறிப்பிட்ட திரு. குகநாதன் இதற்கு உதாரணமாக ஒன்றைச் சுட்டினார்.

“இலங்கையில் ஆகக்கூடிய மதுபான விற்பனை யாழ்ப்பாணத்தில்தான்” என்று அவர் குத்திக்காட்டிய விடயம், புலம்பெயர் உறவுகள் வழங்கும் நிவாரணம் எவ்வழியாக பயன்படுகிறது என்பதை புலப்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்தின் யதார்த்தத்தை இந்த அரங்கில் கூறத் தவறினால் அது இனத்துக்குச் செய்யும் துரோகம் என்று கூறியவர் இறுதியாக புலம்பெயர் உறவுகளிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார்: “அங்கிருப்பவர்களை அங்கேயே வாழக்கூடிய முறையில் ஊக்கமளித்து, அதற்கான உதவிகளை செய்யுங்கள்”.

இதுவே இன்றைய தேவை.

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box-3, Station F
Toronto, ON M4Y-2L4,
Canada

Tel: 416 920 9250

E-mail
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Thamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Quintus Thuraingam
Anojini KumaradasanGeneral Manager
R. R. RajkumarPublic Relation
N. Vimalanathan
N. Kumaradasan
R. Sivalingam
V. Vivekanathan
P. SivasubramaniamTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 CopiesWebsite
www.tamilinformation.info

ரொறன்ரோவின் 66வது மேயராக 66 வயது ஒலிவியா



ரொறன்ரோவின் 66வது மேயராக (நகர முதல்வர்) ஒலிவியா சௌ பதவியேற்றுள்ளார். கடந்த யூன் மாதம் 26ம் திகதி இடம்பெற்ற மேயர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் 102 பேர் போட்டியிட்டனர். இவர்களுள் ஒலிவியா சௌவுக்கும் அனா பைலோவுக்கும் இடையில் கடும்கோட்டி நிலவியது. இறுதியில் 37.2 வீத வாக்குகளை பெற்று, 34,000 மேலதிக வாக்குகளால் ஒலிவியா சௌ மேயராகத் தெரிவானார். அனா பைலோவுக்கு 32.5 வீத வாக்குகள் கிடைத்தன.

என்.டி.பி. தலைவராகவும், கனடிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் (அமரர்) ஜாக் லேய்ட்டின் மனைவியான ஒலிவியா சௌ இரண்டு தடவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதற்கு முன்னர் மூன்று தடவை ரொறன்ரோ நகரசபை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

கடந்த வருட அக்டோபர் மாத தேர்தலில் மூன்றாவது தடவை மேயரான ஜோன் ரோறி திடீரென பதவி விலக நேர்ந்ததால் இடைத்தேர்தல் இடம்பெற்றது. இதில் அனா பைலோவை ஜோன் ரோறியும், தற்போதைய பத்து நகரசபை உறுப்பினர்களும் ஆதரித்தனர். மூன்றாவது இடத்துக்கு வந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி மைக் சௌன்டர்ஸ் 8.6வீத வாக்குகளை மட்டுமே பெற்றார். ஒன்றாறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் இவருக்கு ஆதரவு வழங்கியிருந்தார்.

ஒலிவியா சௌ 269,372 வாக்குகளும், அனா பைலோ 235,175 வாக்குகளும், மைக் சௌன்டர்ஸ் 62,167 வாக்குகளும் பெற்றனர். ரொறன்ரோவின் 25 வட்டாரங்களில் 14ல் ஒலிவியா சௌ அதிக வாக்குகளைப் பெற்றார். ரொறன்ரோ நகரின் எட்டு வட்டாரங்களும் முழுமையாக இவரை ஆதரித்தன. ஸ்காபரோவின் ஆறு வட்டாரங்களில் ஐந்தில் இவர் கூடிய வாக்குகளைப் பெற்றார்.

கனடிய மத்திய அரசில் முதலாவது ஈழத்தமிழ் அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி நியமனம்

ஜஸ்டீஸ் ரூடோ தலைமையிலான கனடாவின் மத்திய ஆட்சியில் முதலாவது ஈழத்தமிழ் அமைச்சராக ஸ்காபரோ - றூஜ்பார்க் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். கடந்த மாதம் 26ம் திகதி இடம்பெற்ற கனடிய அமைச்சரவையின் மாற்றத்தின்போது இந்த நியமனம் வழங்கப்பட்டது.

சுதேசிய பழங்குடியினர் அரசு உறவுக்கான அமைச்சராக இவர் நியமனமாகியுள்ளார். 2015ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று தடவைகள் தெரிவான இவர், நீண்ட காலமாக மனித உரிமைச் செயற்பாட்டாளராக இயங்கி வருபவர். கடந்த வருடங்களில் பல்வேறு அமைச்சுகளின் நாடாளுமன்ற செயலாளராக ரூடோவின் அரசில் பதவி வகித்துள்ளார்.



இலங்கையில் தமிழர்களுக்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை இனப்படுகொலை என சுட்டிக்காட்டி வந்த ஹரி ஆனந்தசங்கரி ஜெனிவா அமர்வுகளில் பல தடவை பங்குபற்றி அறிக்கை சமர்ப்பித்து வந்தவர். அண்மையில் இவருக்கான இலங்கைப் பயணத்துக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இவர் அமைச்சராக நியமனமானதைப் பாராட்டி கனடாவுக்குள்ளிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வாழ்த்துச் செய்திகள் இவருக்கு அனுப்பப்பட்டுள்ளதடன், பிரதமர் ரூடோவுக்கு நன்றிக் கடிதங்களும் சென்றுள்ளன. இலங்கையின் மும்மொழிப் பத்திரிகைகளும் ஹரி ஆனந்தசங்கரியின் அமைச்சர் நியமனத்துக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

கனடிய நாடாளுமன்றத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் வேளையில் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சில நாட்களுக்கு முன்னர் நான்கு அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென அறிவித்தனர். இவர்களின் வெற்றிடத்தையும் சேர்த்து மேலும் மூன்று அமைச்சர்களை நீக்கி, மொத்தம் ஏழு இடங்களுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் நால்வர் ரொறன்ரோ பெரும்பாகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஸ்காபரோ - றூஜ்பார்க் தொகுதி ஹரி ஆனந்தசங்கரி, யோர்க் மத்திய தொகுதி லாரா சார்க்ஸ், பார்க்டேல் - ஹைபார்க் தொகுதி அரிஃப் விரானி, மிஸிஸாகா - ஸ்ரீட்ஸ்வில் தொகுதி றிச்சி வால்டெஸ் ஆகியோரே இந்த நால்வர். பாதுகாப்பு அமைச்சராகவிருந்த இந்திய வம்சாவழியினரான அனிதா ஆனந்த் திறைசேரியின் தலைவராக மாற்றப்பட்டுள்ளார். புதிய பாதுகாப்பு அமைச்சராக பில் பிளேயர் நியமனமாகியுள்ளார்.

ஏஜகல் தொகுதி எம்.பி.யான மார்க் ஹொலன்ட் சுகாதார அமைச்சராகவும், குடிவரவு அமைச்சராக மார்க் மில்லரும், வீடு வசதி உட்கட்டமைப்பு அமைச்சராக சோன் பிளேசரும் நியமனம் பெற்றுள்ளனர். நிதி அமைச்சர் கிறிஸ்டியா பிறீலான்ட், வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, சூழல் சுற்றாடல் அமைச்சர் ஸ்டீபன் கில்பேல்ட் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை.

மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என அறிவித்த அமைச்சர்களான ஓமார் அல்கப்ரா, கரோலின் பெனட், ஹேலேனா ஜாசெக், மார்கோ மொன்டெசினோ ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.

மொத்தம் 38 அமைச்சர்களில் 16 பேர் ஒன்றாறியோ மாகாணத்தையும், 11 பேர் கியுபெக் மாகாணத்தையும் சேர்ந்தவர்கள். அமைச்சுப் பதவிகளில் பெண்களுக்கு ஐம்பது வீதம் வழங்கப்பட்டுள்ளது.

ஸெஸ்தி





றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்



மனிதர்களுக்கு வயது போவதைத் தடுக்கும் இரசாயனக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் குழு, வயதைக் குறைக்கும் மூலக்கூறுகளை கண்டுபிடித்துள்ளதாகவும், குறைந்த செலவில் மனித செல்களுக்கு புத்துணர்வு ஊட்டுவதற்கான ஒரு முன்னேற்றம் இது என்று ஹாவார்ட் விஞ்ஞானி டேவிட் சின்கெளயர் தமது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இயங்கிவரும் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான 'ஒடிவி' உலகிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) வாயிலாக செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. ஒரு பெண்மணி தோற்றத்திலான இந்த வாசிப்பாளரிடம் செய்திகளை எழுதிக் கொடுத்தால் அச்ச அசலாக அப்படியே வாசித்து விடுகிறார். லிசா என்ற அந்தப் பெண்மணி கடனமான வார்த்தைகளைக்கூட எந்தத் திணறலும் இல்லாமல் வெவ்வேறு மொழிகளிலும் வாசிக்கும் திறன் படைத்தவர்.

சீனாவிலுள்ள லியோனின் மாகாணத்தில் தாவரத்தை மட்டும் உண்ணும் டைனசோரூடன் அதன் அளவைவிட இரண்டு மடங்கு பெரிதான பாலூட்டி ஒன்றுடன் சண்டையிட்ட நிலையில் புதைவடிவ - மாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதைவடிவம் 125 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும், றெபெனோமாவஸ் றோபஸ்டர்ஸ் எனப்படும் பாலூட்டியின் எச்சங்கள் எனவும் இவை தாவரங்களை மட்டும் உண்பவை எனவும், எரிமலை வெடிப்பு ஒன்றின்போது அதில் சிக்கி இவை இறந்திருக்கலாமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

166 ஆண்டுகளுக்கு முன்னரே காலநிலை மாற்றத்தைக் கணித்த - வரான யூனிஸ் நியூட்டன் பிறந்த தினத்தை (யூலை 17) கூகிள் வெளியிட்டு மதிப்பளித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்தப் பெண்மணி தமது ஆராய்ச்சியின் மூலம் தொழில் வளர்ச்சியின் காரணமாக வளிமண்டலத்திலுள்ள கார்பன்டை ஒக்சைட் எவ்வாறு வெப்பமடைய காரணமானது என்பதை முற்கூட்டியே தெரிவித்தவர். இதனால் இத்துறையில் பல விஞ்ஞானிகளுக்கு யூனிஸ் நியூட்டன் முன்மாதிரியாக சாதனை புரிந்ததாக கூகிள் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஐ ஃபோனை மத்தியூ பின் எனும் யூரியூபர் வடிவமைத்துள்ளார். இந்தப் பணியில் அவரது குழுவினர் அவருக்கு உதவி ஐஓஎஸ் அம்சங்களுடன் எட்டு அடி அளவில் இதனை தயாரித்துள்ளனர். தற்போது சந்தையில் கிடைக்கும் ஐ ஃபோன்களில் 6.7 இஞ்ச் அளவிலான மொடல்களே பாவனையில் உள்ளன. இந்நிலையில் உலகின் மிகப்பெரியதாக தயாரிக்கப்பட்டுள்ள எட்டு அடி ஐ ஃபோன் முன்னையவைகளைப் போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது. முக்கியமாக பணம் அனுப்புவது, கேம் விளையாடுவது உட்பட பல செயல்களையும் இதில் பயன்படுத்தலாம்.

செப்டம்பர் 30 புதிய விடுமுறை நாள்

ஒவ்வொரு வருடத்தின் செப்டம்பர் மாதம் 30ம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக ஒன்றாறியோ மாகாண அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. கனடாவின் பூர்வீக குடிப்பிள்ளைகள் கொலையுண்டதன் ஞாபகார்த்தமாக தேசிய உண்மைகள் மற்றும் நல்லினக்க நாள் என்ற அடிப்படையில் இந்த விடுமுறை பிரகடனமாகியுள்ளது.

ஆடி அமாவாசையும் நல்லூர் உற்சவமும்

தந்தையர்களுக்கு பிதிர்கடனாக வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் ஆடி அமாவாசை தினம் இந்த மாதம் 15ம் திகதி. அதன் ஆறாம் நாளான இந்த மாதம் 21ம் திகதி நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு இடம்பெறும்.

கனடிய கடவுச்சீட்டை இணைய வழியாக புதுப்பிக்க ஏற்பாடு

கனடிய கடவுச்சீட்டை புதுப்பிக்க நேரடியாக அதற்கான அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய முறைமை மாற்றப்படுகிறது. இவ்வருட இலையுதிர் காலத்திலிருந்து கடவுச்சீட்டுகளை புதுப்பிக்க முடியுமென குடிவரவு அமைச்சு அறிவித்துள்ளது. உள்நாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே இவ்வாறு புதுப்பிக்க முடியும். அதேசமயம், கனடிய கடவுச்சீட்டு புதிய வடிவத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னையதிலிருந்த கனடிய வரலாற்றுச் சின்னங்கள் புதியதில் மாற்றப்பட்டுள்ளதற்கு பொது அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மிஸிஸாகா, பிராம்ரன் தனித்தனி சபைகளாக பிரிக்கப்படுகின்றன

பீல் பிராந்தியத்திலுள்ள மிஸிஸாகா, பிராம்ரன், கலிடோன் ஆகிய மூன்று நகர சபைகளும் 2025 ஜனவரி முதல் தனித்தனியாக பிரிக்கப்பட்டு சுயாதீனமாக இயங்குமென ஒன்றாறியோ மாகாண முதலமைச்சர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். இதற்கான சட்டமூலம் கடந்த மாதம் மாகாண சபையில் முன்மொழியப்பட்டது. இதன் தொடர்ச்சி - யாக யோர்க், டூர்ஹாம், நயாகரா பிராந்தியங்களின் நகர சபைகளும் தனித்தனியாக சுயாதீனமாக இயங்க விருப்பம் கொண்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது மெல்போர்ன் மாநகரில் பிரெஞ்ச் மொழி கற்பிக்கும் ஈழத்தமிழாசிரியை ஹெலன் அவர்கட்கு 1983ல் பதினேழு வயது. தகப்பனார் மனுவேல்பிள்ளை கொழும்பில் நீண்ட காலமாக அரசாங்க செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அன்று ஜூலை 25,1983 திங்கட்கிழமை, விடிந்தும் விடியாத காலைப்பொழுது. வழமைபோல் பாடசாலை செல்வதற்காக ஹெலன் தனது புத்தகம், கொப்பி, பேனா என எடுத்து ஆயத்தப்படுத்தியபோது டெலிபோன்மணி ஒலித்தது.



பேராசிரியர் அமுது ஜோசெப் சந்திரகாந்தன்

கறுப்பு ஜூலை 1983: நீளும் நினைவுகளின் துவக்கப் புள்ளி

கொழும்பு நகரில் தமிழர்கள் சிலரும் அவர்களின் வியாபார நிலையங்களும் எரியூட்டி கோரமாக அழிக்கப்படுவதுபற்றி தொலைபேசியில் ஹெலனின் தந்தைக்கு நண்பர் ஒருவர் அவசரமான தொனியில் ஏதோ சொல்கிறார். பல ஆண்டுகளுக்கும் முன்னரும் நிகழ்ந்த ஓர் இனஅழிப்பில் தப்பிய அவளின் தந்தை துரிதகதியில் செயல்படத் துவங்கினார்.

குடும்பத்தினரின் பாஸ்போர்ட், பிறப்பு சேர்ட்டிபிக்கட், மற்றும் சில பத்திரங்களை ஒரு தகரப் பேட்டியிலே போட்டு வீட்டின் பின்புறமாய் உள்ள தோட்டத்தில் வெட்டித் தாட்டுவிட்டு, பக்கத்து வீட்டிலுள்ள சிங்கள நண்பர் குடும்பத்தினருடன் கதைத்து மகள் ஹெலனை பாதுகாப்பிற்காக அவர்களின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனது மகனுடன் காரிலே புறப்பட்டார். கொழும்பு இந்துக் கல்லூரி நோக்கி சென்றபோது கருகி எரிந்துபோன சில தமிழ்க் கடைகள், வீடுகள், கட்டிடங்கள் கண்ணுக்குத் தென்பட்டன. ஏற்கனவே இந்துக் கல்லூரியில் வந்திறங்கிய பலநூறு தமிழ் அகதிகளுடன் இவர்களும் இணைந்தார்கள்.

சில மணித்தியாலங்களில் இவர்களின் வீடும் அருகேயுள்ள தமிழர்களின் வீடுகளும் உடைத்து எரிக்கப்பட்டன. ஹெலன் பதுங்கியிருந்த சிங்கள வீட்டின் முன்பாக கத்தி பொல்லுகளுடன் வந்த சிங்களக் காதையர் கூட்டம் வீட்டுத் தலைவியுடன் பெரும் சத்தமாக வாய்த்தர்க்கம் செய்தபின் அவரைத் திட்டிப் பேசிவிட்டு அடுத்த வீடுகளுக்கு தமிழர்களைத் தேடி அகன்று சென்றனர்.

இரண்டு நாட்களின் பின்பு ஹெலன் இந்துக் கல்லூரி அகதி முகாமிலுள்ள தனது தந்தை மற்றும் அண்ணனுடன் வந்து சேர்ந்தார். அடுத்தநாள் நிறுபூத்த சாம்பலினுள் நிலவிய நெருப்பில்லாத அமைதியை நம்பி தமது வீட்டைப் பார்வையிட காரிலே சென்ற ஹெலனின் தகப்பனும் அண்ணனும், தமது உறவுகளைத் தேடி கார்களிலே புறப்பட்ட தமிழர் பலரும் அகதி முகாமுக்குத் திரும்பவேயில்லை. காதையர்கள் இவர்களை வழிமறித்துக் காரோடு கொழுத்திக் கொன்ற தகவல் சில நாட்களின் பின்புதான் தெரியவந்தது.

அன்றும் அடுத்த நாளும் தமிழருக்கு நடந்த எரியூட்டல்கள், கொடுங்கொலைகள் பற்றி கொழும்பிலிருந்த எந்த அரச அல்லது தனியார் சிங்கள, ஆங்கில வானொலி, தொலைக் -

காட்சி, பத்திரிகைகள் எவையுமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எழுதவில்லை. ஆனால் உலக ஊடகங்கள் பலவற்றில் இதுவே அந்த நாட்களில் முன்பக்க செய்தியாக படங்களோடு பிரசுரிக்கப்பட்டன.

இலண்டனிலிருந்து வெளியாகும் த டெய்லி டெலிகிராஃப் பத்திரிகை நிருபர் ஜூலை மாதம்

11ந்திகதி ஜனாதிபதி ஜெயவர்த்தனேயுடன் செய்த நேர்காணலில் அவர் கூறியவை காதையர்களின் வெறியாட்டம் நடந்த ஜூலை 24 இன் பின்னர் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. “தமிழ் மக்களைப் பற்றி அல்லது அவர்களின் உயிர்கள் உடமைகள் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. தமிழர்களின் அவலங்களை நான் அதிகரித்தால், அவர்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் பூரிப்படைவார்கள்” என்பதே அந்த நேர்காணலின் சாரம்.

சில நாட்களின் பின் தமிழர் பேரழிப்புக் கலவரத்தின்போது இந்த நிருபர் குறித்தனுப்பிய செய்தியில், அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் வசிப்பிடம் உள்ள வாட் பிளேஸ் எனும் தெருவில் சைக்கிளில் வந்த ஒரு தமிழ் இளைஞனை வழிமறித்த சிங்களக் காதையர் அவன்மீது பெட்ரோலை ஊற்றி நெருப்பைப் பற்றவைத்து அவன் தீயில் வெந்து ஓடும்போது அவனத் துரத்தி வாளால் வெட்டிக் கொன்றதையும் விபரித்து எழுதினார். இந்தக் கொடுமைகளை ஒரு தேசிய அவமானமாக எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவரும் ஒருபோதுமே கருதவில்லை.

ஊரும் உலகும் - 18



ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி மூவாயிரத்துக்கு மேல் தமிழர்கள் ஈனிரக்க - மின்றிக் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது பல வெளிநாட்டு செய்தியாளரின் அறிக்கை. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் ஐம்பத்திமூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்தக் கொடுஞ் -செயல்களில் ஈடுபட்ட எவரும் இதுவரையில் கைது செய்து விசாரித்து தண்டிக்கப்படவில்லை. அன்று சரிந்து விழுந்த இலங்கையின் சட்டவாட்சி இன்றுவரை நிமிர்ந்து எழவுமில்லை.

ஜூலை 25, 1983 முதல் இன்று வரையாக ஈழத்தமிழர் தனி நபர்களாகவும், குடும்பங்களாகவும், ஊர்மனை - களாகவும், பன்குடும்பக் குழுமங்களாகவும் சிதையுண்டு புதிய புலங்களில் வேருன்றி தமது வாழ்வைத் தொடர எடுத்த பாரிய முடிவுகளுக்கு இரத்தவாடை நிறைந்த இந்த ஜூலை மாதம் அவர்களின் பலநூறு சந்ததிகள் அடிக்கடி மீள்நினைவு செய்யும் ஒரு துவக்கப் புள்ளியாக என்றுமே உயிருடன் நிலைக்கும்.

(Source, Gordon Weiss, The Cage: The fight for Sri Lanka and the last days of the Tamil Tigers, Bellevue Literary Press, NY, 2012)

பூசணிக்கும் புடலைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறான் என ஒரு பழமொழி உண்டு. அது போல அரண்மனை பூசணிக்கும், சாமானியர் வேலி புடலைக்கும் வித்தியாசம் தெரியாமல் வெள்ளைமாளிகை ஜோ பைடன் பக்கிங்காம் அரண்மனை சார்ள்சின் முதுகில் கைபோட்டுவிட்டாரா - என்ன?

கடந்த மாதம் அமெரிக்க அரசு தலைவர் பைடன் தனது ஐரோப்பிய பயணத்தின் முதற்கட்டமாக பிரித்தானியாவுக்கு வந்தபோது வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்ள்சை சந்தித்தபோது அவரது முதுகில் கைபோட்டுவிட்டார். இதனை - யடுத்து ஐயைய்யோ இந்த அமெரிக்கத் தலைகளுக்கு அரண்மனை நெறிமுறையை மீறுவதே வழக்கமாகிவிட்டதே என பிரித்தானிய ஊடகங்கள் குய்யோ முறையோ என்றன.

ஆனால் ஒரு பேச்சுக்காக இவ்வாறு சார்ள்சின் முதுகில் ஒரு ஏழை ஆபிரிக்க நாடு ஒன்றின் தலைவர் கைபோட்டுருந்தால் பக்கிங்காம் அரண்மனையும் குய்யோ முறையோ என்றிருக்குமோ என்னவோ?

ஆனால் மன்னரின் முதுகில் கைபோட்டவர் பெரிய இடத்து தலை என்பதால் இந்த நெறிமுறை மீறலை யாம் பொருட்படுத்தவில்லை - இது தனிமனிதர்களுக்கு இடையேயான அரவணைப்பு மற்றும் பாசத்தின் ஒரு அற்புத சின்னமாக இருந்தது என பக்கிங்காம் அரண்மனை சமாளித்துக்கொண்டது

ஆனால் பிரித்தானிய அரசு குடும்ப உறுப்பினர் ஒருவருடன் தனிப்பட்ட உடல் ரீதியான தொடர்பை யாரும் கொண்டிருக்க முடியாது என்ற அரதப்பழசான அரசு நெறிமுறை இருப்பது என்னவோ உண்மைதான்.

ஜோ பைடன் என்றல்ல அமெரிக்க தலைகளின் அரண்மனை விஜயங் - களின் போது இது ஒரு பிரச்சனையாகவே தொடர்கிறது. ஏற்கனவே இந்த நெறிமுறை மீறல் பிரச்சனையில் முதற்பெண்மணி மிஷேல் ஓபாமா மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் சிக்கிய நிலையில் இப்போது பைடனின் முறை வந்தது.

இந்த அரசு நெறிமுறை தெரியாமல் பைடன் கைபோட்டதாக தெரியவில்லை. மாறான உலகத்துடன் இனியாவது பிரித்தானிய அரண்மனை ஒத்தோடி குடியரசுகளின் மதிப்பையும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்கூட இதனைச் செய்திருக்கலாம்.

இதேபோலவே வின்ட்சர் கோட்டை காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டபோது மன்னருக்கு முன்னால் நடந்து மீண்டும் பைடன் அரசு நெறிமுறையை மீறியதாகவும் கூறப்பட்டது.

இதேபோன்ற ஒரு விமர்சனம் முன்னாள் அரசு தலைவர் டொனால்ட் ட்ரம்ப் 2018ல் வின்ட்சர் கோட்டைக்கு விஜயம் செய்தபோது அப்போதைய ராணியை விட சில அடிகள் முன்னால் நடந்து விட்டார் என விமர்சனங்களும் வந்திருந்தன.

அரசு குடும்பத்தினரை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பது குறித்து, அதிகாரப்பூர்வ விதிகள் எதுவும் இல்லை. மாறாக பாரம்பரியமாக இது ஒரு நடத்தையாக தொடர்கிறது. அவ்வளவு தான். பொதுவாகவே பிரித்தானிய அரசு குடும்ப உறுப்பினரை சந்திக்கும் ஆண்கள் தலைமை சாய்த்து வணங்கும் அதே நேரத்தில் பெண்களோ காலை சற்று மடித்து வணக்கம் செய்வது வழமை.

2009ல் அப்போதைய அமெரிக்காவின் முதற் பெண்மணி தனது முதலாவது அரண்மனைக்குரிய வருகையின் போது பக்கிங்காம் அரண்மனையில் ராணி எலிசபெத்தின் உடலில் வாஞ்சையுடன் தனது கையை வைத்தபோதும் சர்ச்சை வந்தது.



பிரேம் சிவகுரு - இங்கிலாந்து

அரண்மனை நெறிமுறை மீறல் இப்போது சகஜமப்பா!

ஆனால் ராணி இதனை பொருட்படுத்தவில்லை என மிஷேல் ஓபாமா பின்னர் குறிப்பிட்டார். அடிக்கடி அமெரிக்கத்தலைகள் இவ்வாறு செய்வதால் வேறுவழியின்றி பக்கிங்காம் அரண்மனைதான் இப்போது மாறிவிட்டதாக தெரிகிறது.

இதனால்தான் பைடன் மன்னர் சார்ள்சின் முதுகில் கைபோட்டால் என்ன, மிஷேல் ஓபாமா ராணியை தொட்டால் என்ன, டொனால்ட் ட்ரம்ப் 2018 ராணியை விட சில அடிகள் முன்னால் நடந்தால் என்ன, எல்லாம் செளகரிய அரவணைப்பு மற்றும் பாசத்தின் அற்புதமான அடையாளமே என்கிறது.

இதனை ஒரு எளிய நாட்டின் தலைவர் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் இது அரண்மனைக்கே வெளிச்சம்!

ஒரு சர்வாதிகாரியை வீழ்த்துவதற்கு எப்போதுமே ஒரு சதி அவசியம் என்பார்கள். இது எந்த தேசங்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொருந்தக்கூடிய ஒரு வித்தியாகவே இருக்கிறது.

* * *

எல்லை கடந்த உலா

அரண்மனை புரட்சிகள் மற்றும் சதிகள் ரஷ்யாவின் வரலாற்றுடன் பிரிக்க முடியாமல் இருக்க அண்மையில் ரஷ்ய தலைவர் புட்டின் வளர்த்த கடாவான

வாக்னர் கூலிப்படை அல்லது தனியார் இராணுவத்தின் தலைவரான ஜெவ்வனி பிரிகோஜின் என்ற முகம் நடத்திய கிளர்ச்சியும் இதனை நினைவூட்டியது

பிரிகோஜினின் கிளர்ச்சியால் புட்டின் தொலைந்தார் என மேற்குலகம் மனப்பால் குடிக்க அவரது கிளர்ச்சி தொடங்கிய வேகத்தில் முடிந்தாலும் புட்டின் கொண்டுள்ள அதிகாரத்தின் உறுதி குறித்த ஆச்சரியங்களை மேற்குலகம் வெளிப்படுத்த மறக்கவில்லை.

ஆனால் இப்போது பிரிகோஜினும் புட்டினும் தங்களுக்கு இடையிலான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் உறவுகளை சீராக்கிக்கொண்டதாக பிரித்தானியாவின் வெளியுலகப் பிரிவான எம்.ஐ 6 போன்றவை பார்ப்பட்டுக்கொள்கின்றன.

பிரிகோஜினின் யூன் 24 கிளர்ச்சி தோல்வியடைந்த சில நாட்களுக்குப் பிறகு புட்டினைச் சந்திக்க அவர் கிரெம்லினுக்கு சென்றபோது வரவேற்கப்பட்டதால் இருவருக்கும் இடையில் ஒரு உலர் ஏற்பட்டதை மேற்குலகம் கசப்புடன் ஒத்துக்கொள்ளவேண்டிய நிலை தோன்றியது

பிரிகோஜினின் யூன் 24 கிளர்ச்சி இடம்பெற்ற போது காலை உணவின் போது அவர் துரோகியானார். ஆனால் இரவு உணவுவேளை வந்தபோது அவர் கிரெம்லினால் மன்னிக்கப்பட்டார். அதன் பின்னரான சில நாட்களில் அதே பிரிகோஜின் புட்டினுடனான தேவீர் விருந்துக்கு அழைக்கப்பட்டபோது தமது ஆசைகள் நொருங்கியதை கண்ட மேற்குலகம் இப்போது ரஷ்ய புலனாய்வாளர்களை தங்களுடன் கைகோர்க்குமாறும் ரஷ்யாவின் இரகசியங்களை வழங்கி பெறுமதியான பரிசில்களை பெறுங்கள் என்ற பாணியிலும் அழைக்கிறது.

அதாவது புட்டின் என்ற ஒரு சர்வாதிகாரியை வீழ்த்துவதற்கு ஒரு சதி அவசியம் என்றவிடயத்தில் மேற்குலகம் இருந்தாலும் அது இன்னமும் நிறைவோததாகவே காணப்படுகிறது.

Health of Human Brain

Scientists know that age is the biggest risk factor for developing brain diseases, like dementia, Alzheimer's and Parkinson's. Today, about six million people worldwide live with Parkinson's, including 100,000 Canadians and that number is expected to double by the year 2040 due to an aging population.

Many people are aware of the common symptoms of Parkinson's – tremors, loss of coordination, difficulty speaking and other movement issues. However, every experience is different and there are several lesser-known symptoms and indicators that may appear years or decades before an official diagnosis, such as smell loss, depression, anxiety, fatigue, difficulty focusing and acting out your dreams.

The uniqueness of the Parkinson's experience and the variety of symptoms can make it that much more difficult for people to receive a diagnosis. This lag not only delays when people start treatment, but it's estimated that as many as 80 per cent of cells producing dopamine, a brain chemical that fuels movement, mood and more – may be damaged by the time of an official Parkinson's diagnosis.

So, if you have symptoms, it is important to speak to a doctor. If diagnosed, a movement disorder specialist (a neurologist with additional training in Parkinson's) can help provide care and develop an individualized treatment plan.

Currently, there is no cure for brain diseases like Parkinson's, Alzheimer's or dementia and there are no treatments to slow or stop the progression. However, researchers are working to better understand how these diseases develop, who gets them and why. Today, there are great strides being made.

For example, The Michael J. Fox Foundation's landmark brain health study, the Parkinson's Progression Markers

Initiative (PPMI), has launched in certain cities across Canada. The program aims to rewrite the future of Parkinson's disease and brain health in general, by better understanding predictors of it. The goal is to help detect the disease earlier and, ultimately, understand it better to find a cure.

While the study is primarily interested in those recently diagnosed with Parkinson's and not yet taking medication, there's also an opportunity for those over age 60 without Parkinson's disease who have lost their sense of smell or are acting out their dreams while asleep (REM sleep behaviour disorder). Those over age 60 without a known connection to Parkinson's can become a control volunteer as well.

Supporting local biodiversity

Late last year the world descended on Montreal for COP15, the United Nations

Biodiversity Conference. More than 190 countries were involved in negotiations around a set of goals to guide global action through 2030 to support and protect biodiversity.

Cities across Canada and the world can be rich in biodiversity though their parks, forests, recreational

spaces, public gardens and even private yards, and cities are making commitments to protect this biodiversity through what is called the Montreal Pledge.

Protecting and supporting biodiversity is complex and multifaceted, but what is clear is that there is no single plan and it will require a diversity of approaches.

When it comes to protecting against pests such as insects, weeds and diseases that can damage valuable biodiverse greenspaces in and around our cities, there are a variety of tools and approaches available through what is called integrated pest management. This involves a variety of mechanical, biological and cultural control methods along with the use of pesticides only when and where necessary.

Controlling invasive species is a key element of the Montreal Pledge. And, oftentimes, pesticides are a tool that can eliminate invasive species that threaten biodiversity in our cities and greenspaces, which require care and maintenance to thrive so that they can continue to support biodiversity.



வாழும் வானொலி

இலங்கையில் நாங்கள் படிக்கும் காலத்தில் எனது அண்ணருக்கு, தான் ஒரு மார்க்கோனி என்ற நினைப்பு. Antenna, Diode modulator, Capacitor, Earphone, Inductor என்று இவை ஐந்தையும் வைத்து எங்களை எல்லாம் இலவசமாகப் பாட்டுக் கேட்க வைத்தவர். அந்தக் காலத்தில் வானொலி வைத்திருந்தால் தபால் திணைக்களத்தில் அறுபது ரூபாவுக்கு லைசன்ஸ் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வானொலி பறிமுதல் செய்யப்படும். அப்போது ஜப்பானின் நன்ஸ் என்ற வானொலி பெருமளவில் பாவனையில் இருந்தது. சிவப்பு நிற எவரெடி பற்றறி தனது முழு சக்தியை இழந்து, அமிலம் வெளியேறும் வரை வானொலி பாடும். பின்னர் அந்தப் பற்றறிகளை வெளியில் எடுத்து, வெய்யில் வைத்து சிறு உயிர் கொடுத்து அதன் அடிமட்டம் வரை பாவித்து வானொலி கேட்ட காலங்கள் அது.

‘ஆற்றில் போகும் தண்ணீரை அண்ணன் குடித்தால் என்ன, தம்பி குடித்தால் என்ன’ என்று காற்றில் சும்மா கிடக்கும் வானொலி அலைவரிசையை நாங்கள் கேட்பதற்கு கூலி வேண்டுமா என்ற எண்ணத்தில் உருவாகிய அண்ணரின் இயர்போன் வானொலியில் இரவு நேரத்தில் காதுக்குள்ளே ஒலித்த தேன்கிண்ணப் பாட்டுக்கள் இன்னும் ரூபகத்தில் உள்ளன. கொஞ்சம் மெதுவாகக் கேட்டாலும், இரவுநேரத்தில் மிகவும் துல்லியமாக இருக்கும்.

இந்தக் கிறிஸ்தர் வானொலியில் நன்றாக படம் ஓட்டிய அண்ணரின் அடுத்த எண்ணம் உண்மை - யான வானொலி செய்வது. தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்கி ஒவ்வொன்றாகப் பொருத்தி, கடைசியாக ஸ்பீக்கரின் அளவுக்கு ஏற்றதாக பலகையில் வட்டமாக வெட்டி வானொலிப் பெட்டி - யைச் செய்தார். ‘எப்படியும் இந்த வானொலிப் பெட்டி பாடாது தானே, பெட்டியைக் கொஞ்சம் பெரிதாகச் செய்தால் கோழியையாவது அடைக்கலாம்’ என்று சொன்ன கேலி வார்த்தைகளை எல்லாம் மீறி ஒரு மாதிரி அந்த வானொலிப் பெட்டியை பாடவைத்து விட்டார்.

லைசன்ஸ் இல்லாத அந்த வானொலி சிலவேளைகளில் பாடும், அடிக்கடி கறகறக்கும், பல வேளைகளில் பாடாது. ஒரு தட்டுத் தட்டினால் திடீரென பெரிதாகப் பாடும். இந்த வானொலி எவ்வளவு காலம் எங்கள் வீட்டில் இருந்தது என்று ரூபகம் இல்லை.

தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்திராத காலகட்டத்தில் ஒலி மூலம் தகவல்களையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகக் கண்டுபிடிக்கப்பட்ட வானொலி இன்றும்

எஸ். ராஜ்மோகன்



பணிலமாடம் - 71

அதன் சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றது. இப்போதும் உலக மக்களின் அதிகம் பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1864ம் ஆண்டு ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜேம்ஸ் க்ளார்க் மேக்ஸ்வெல், வானொலி அலைகளைப் பற்றிய கருத்தை உலகத்துக்குத் தெரிவித்தார். பின்னர் 1886ம் ஆண்டு ஹென்ரிச் ஹெர்ட்ஸ், வானொலி அலைகளில் மின்னோட்டத்தின் வேறுபாடுகளைக் கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து 1884 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நிகோலா டெஸ்லா, வானொலி அலைகளை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் டெஸ்லா கோயில் என்ற ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தார்.

ஆனால், வானொலியின் தந்தை என அழைக்கப்படும் இத்தாலியைச் சேர்ந்த இயற்பியலாளரும், கண்டுபிடிப்பாளருமான குக்லீல்மோ மார்க்கோனி 1888 ஆம் ஆண்டு எல்லாக் கண்டுபிடிப்புகளையும் சேர்த்து புதிய வானொலித் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் அவர் வயர்லெஸ் தகவல் தொடர்புக்கான முதல் நடைமுறை அமைப்புக்கான உரிமத்தைப் பெற்று 1901ம் ஆண்டு முதன் முதலாக வானொலித் தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும், ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பி.பி.சி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் வானொலி ஒலிபரப்பை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. 1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்திற்கு தலைமைப் பொறியியலாளராகப் பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார்.

இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார். பல்லாயிரக்கணக்கான தமிழ்க் கலைஞர்களை எமது சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி அவர்களை உருவாக்கியதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவைக்கு மிகப்பெரிய பங்குண்டு.

இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை மற்றும் கல்கத்தாவில் ஒரே நேரத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. இதன் நிகழ்ச்சிகளை ரேடியோ கிளப் ஆப் பாம்பே என்ற தனியார் நிறுவனம் நிர்வாகம் செய்து வந்தது. பின்னர் 1936 இல் அகில இந்திய வானொலி என்று பெயர் வைக்கப்பட்டது.


வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ பெப்ரவரி 13 ஆம் திகதியை உலக வானொலி நாளாக (World Radio Day) அறிவித்தது.

வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கனகேஸ்வரி நடராஜா



மறதி



கண்ணாடியை கண்களில் மாட்டியவாறு வீடு முழுவதையும் புரட்டிப் போட்டு தேடுகிறேன். களைத்துப் போகிறேன். சிறிது நேரம் ஒய்வெடுக்கலாமென கட்டிலில் சாய்கிறேன். ஏதோ இடைஞ்சலாய் இருக்கிறது. நான் தேடியலைந்த கண்ணாடி என் முகத்திலேயே சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறது.

அடுப்பில் கறியை வைத்துவிட்டு கால்கள் நோவதால் சிறிது நேரம் கதிரையில் போய் இருக்கிறேன். கறி அடுப்பில் இருப்பதை அடியோடு மறந்துவிட்டேன். வீட்டில் இருக்கும் தீ எச்சரிக்கை அலாரம் அலறியடித்து என்னை உசுப்புகிறது. அது போட்ட சத்தத்துக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் வந்து கதவை தட்டுகிறார். சக்கர நாற்காலி, வோக்கர் மற்றும் கட்டிலோடு வாழும் எனது சக முதியோர் பலரை கூண்டோடு கயிலாயம் அனுப்பியிருப்பேனே என்ற குற்ற உணர்ச்சியால் கூனிக் குறுகிப்போய் நிற்கிறேன். எல்லாவற்றுக்கும் காரணம் இந்தப் பாழும் மறதிதான்.

இன்று மக்கள் மத்தியில் சாதாரணமாகப் பேசப்படும் மறதி நோய்களாக டிமென்சியாவும் (), அல்மைசரும் (Alzheimer) காணப்படுகிறது. இவை இரண்டும் அநேகமாக முதுமையில் ஏற்படும் நோய்கள். விஞ்ஞான முன்னேற்றம் காரணமாக மக்களின் ஆயுள் மிகவும் நீண்டதாகிவிட்டது. எமது நாட்டில் யாராவது முதியோருக்கு மறதி நோய் ஏற்பட்டால் “அவருக்கு அறணை வந்துவிட்டது” என ஏற்றுக் கொண்டு அவரிடம் அன்பையும் ஆதரவையும் காட்டினோம். ஆனால் இன்று பல முதியோருக்கு மறதி நோய்கள் ஏற்பட்டிருப்பதால் இவர்களைப் பராமரிப்பது குடும்பத்தினருக்கும் அரசாங்க - கத்துக்கும் பெரும் சுமையாக மாறி வருகிறது.

டிமென்சியா நோயை அனுபவித்துக் கொண்டும் முதியோரால் சாதாரண வாழ்க்கை வாழ முடியும். ஆனால் அல்மைசர் நோய் பயங்கரமானது. இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். “தன்னை மறந்தான், தன்நாமம் கெட்டான்” என்பதுபோல் தாங்கள் யார் என்பதே அவர்களுக்குத் தெரியாது. தங்கள் சொந்தப் பிள்ளைகளையே யார் என்று தெரியாது வாழ்கிறார்கள். நேரம், நாள், இருக்குமிடம் ஒன்றுமே நினைவுக்கு வராது. சதா யாராவது இவர்களை கண்காணித்தபடி இருக்க வேண்டும்.

Dr. Alois Alzheimer என்பவரால் 1906ம் ஆண்டில் அல்மைசர் நோய் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதற்கு இன்னும் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவில் ஆறு மில்லியன் முதியோர் இந்நோயினால் பீடிக்கப் பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்வு கூறப்படுகிறது. இந்நோயினால் பீடிக்கப்படுபவர்கள் பொதுவாக 3-4 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்வதில்லையாம். இதனை ஓர் ஆறுதலான செய்தியாக சிலர் பார்க்கிறார்கள்.

கனடிய பிரதமர் ஜஸ்டின் டூடோவின் தந்தையார் பியர் டூடோ கனடாவின் தலைசிறந்த பிரதமர்களில் ஒருவர். இவரே பல்கலாசார கொள்கை, சகலருக்கும் இலவச மருத்துவ வசதி என்பவற்றின் பிதாமகர். அந்திம காலத்தில் இவர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டார். எல்லோரும் துக்கத்தில் ஆழ்ந்து விட்டனர். அவரை சுகம் விசாரிக்கச் சென்றவர்களிடம், “எனக்கு அல்மைசர் நோய் வராமல் புற்றுநோய் வந்துவிட்டது என ஆறுதல் அடைகிறேன்” என்று கூறி ஆறுதலைந்தாராம். இதிலிருந்து அல்மைசர் எத்தகைய கொடிய நோய் என்பதை நாம் உணரலாம்.

இங்கிலாந்தின் பிரதமராகவிருந்த மார்கிரட் தச்சரை இரும்புப் பெண்மணி என அழைப்பார்கள். நெஞ்சுரம் கொண்டவர். கடைசிக் காலத்தில் அவர் அல்மைசர் நோயினால் பீடிக்கப்பட்டார். இவர் பிரதமராக இருந்தபோதுதான் ஆர்ஜென்ரீனா நாட்டுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் ஃபோரக்லான்ட் தீவுகள் என்ற தென்னமெரிக்காவின் தெற்கு முனையிலுள்ள தீவு யாருக்குச் சொந்தம் என்பதற்கான யுத்தம் இடம்பெற்றது. அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஆனால், மார்கிரட் தச்சர் அல்மைசர் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த காலத்தில், தான் வெற்றி கொண்ட தீவின் பெயரைக்கூட அவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லையாம். உலகத்தின் இமயங்களாக இருந்தவர்களையே இந்நோய் இவ்வாறு பாடுபடுத்தியுள்ளது என்றால் இதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இலங்கையின் கல்விமுறையை பொருள் உணரா பாடமுறை என அழைப்பார்கள் (Rote method of learning). கருத்து விளங்காமல் பாடமாக்கும் முறை என்பது இதன் அர்த்தம். (இன்று அங்கும் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது). நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது இராசையா மாஸ்ரர் என்ற ஆஜானுபாகுவான தோற்றமும் முறுக்கு மீசையும் கொண்ட ஒருவர் கணக்கு வாத்தியாராக இருந்தார். எந்த நேரமும் கையில் பிரம்போடுதான் திரிவார். அவரைக் கண்டாலே எங்கள் எல்லோருக்கும் பயம். ஒன்றிலிருந்து பன்னிரண்டாம் எண்கள் வரையான வாய்ப்பாட்டை பாடமாக்கி மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் ஒப்பிக்க வேண்டும். ஒரு சிலரே இதனை வெற்றிகரமாக செய்வார்கள். பிழை விடுபவர்களின் தலையில் வெற்றிகரமாக ஒப்பித்தவர்கள் இறுக்கிக் குட்ட வேண்டும். தயவு தாட்சண்யம் காட்டினால் கெட்டிக்காரப் பிள்ளையின் முதுகை இராசையா வாத்தியாரின் பிரம்பு பதம் பார்த்துவிடும்.

இப்பொழுது நினைக்கும்பொழுது அது எவ்வளவு தூரம் ஒரு முரட்டுத்தனமான செயலென எண்ண முடிகிறது. யாழ்ப்பாணத்தில், ‘மறதிக்கு மருந்து மாஸ்ரரின் பிரம்பு’. இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மாஸ்ரரையும் பிரம்பையும் கண்டவுடன் பிள்ளைகளுக்கு ரூபகத்திலுள்ள விடயங்களும் பயத்தினால் மறந்துவிடும். இன்று தொழில்நுட்ப கருவிகளுக்கு நாங்கள் அடிமையாகி விட்டதால் தொலைபேசி எண்களை ரூபகத்தில் வைத்திருப்பதோ, ஆங்கிலச் சொற்களை எழுத்துக் கூட்டுவதோ இயலாமல் போய்விட்டது.

மறதி என்பது இறைவன் கொடுத்த வரம் என்றுகூட சொல்லலாம். எமது வாழ்க்கையில் பல துன்பங்களையும் இழப்புகளையும் சந்திக்கிறோம். மறதி என்பது இல்லாவிட்டால் அதனையே சிந்தித்து கவலைப்பட்டவாறு இருப்போம். முன்னெப்போதோ எமக்கு தீங்கு விளைவித்தவர்களைக்கூட எம்மால் மறக்க முடியாது போகும். ரூபகசக்தி எவ்வளவு முக்கியமோ அதேபோல் மறதியும் முக்கியமானது. முதுமைக்கால மறதிக்கு இன்றையே மருத்துவ உலகம் பலவித மூளைப்பயிற்சிகளை வழங்குகிறது. அவற்றை செய்து பார்ப்போம். ஆனால், அவற்றை ஒழுங்காகச் செய்வதற்கு மறதி வராமல் இருக்க வேண்டுமே!



இரா. சம்பந்தன்

சங்க இலக்கியமும் சந்தன மரமும்!



உன்னோடு நிறையப் பேசவேண்டும் வா தினை அறுத்த வயற்புறத்துக்கு போய் வருவோம் என்றாள் தோழி. வீட்டிலே பேச முடியாத காதல் விடயங்கள் அவை. வயற்புறத்திலே யாரும் இருக்க மாட்டார்கள். தோழியின் பின்னே நடந்தாள் அவள். நடந்து செல்லும் போதே தோழி சொன்னாள். உனக்காக உன் காதலனிடம் யாரையாவது தூதாக அனுப்பிப் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.

அந்த வேலையெல்லாம் வேண்டாம். அவன் போனால் போகட்டும் விடு. அவன் சொன்னாள்.

இல்லை. நீ உனக்குள்ளே கவலைப்பட்டு வருந்துகின்றாய். எவ்வளவு அழகாக இருந்த உன் கோலத்தை இன்று பார். ஒருமுறை அவனோடு பேசித்தான் பார்ப்போமே என்றாள் தோழி. அவள் வேதனையோடு சிரித்தாள்.

காதலித்தவளை எந்தச் சூழ்நிலையிலும் நான் கைவிடக்கூடாது என்ற மன வைராக்கியம் அவனுக்கு இருந்திருக்க வேண்டும். அந்த எண்ணம் இல்லாதவனை கட்டாயப்படுத்தி என்னோடு சேர்த்து வைப்பதன் மூலம் எந்தப் பயனும் இல்லை அதை நீ முதலில் தெரிந்து கொள்.

அவன் நல்ல குணமுள்ளவன். பழகுவதற்கு இனிமையானவன். பிறர் மனத்தை நோகடிக்காதவன். அப்படியிருந்தும் ஏன் இந்த மாற்றம் நீ அகத் தடைகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றாய். புறத் தடைகளைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டாயா. அது தான் அவனை சந்தித்துப் பேசினால் நல்லது. பின்பு தப்பு எங்கள் மீது விழாதல்லவா.

தனிமையில் சந்தித்த போதெல்லாம் என் அளவு கடந்த அன்பை அவனுக்குச் சொல்லியிருக்கின்றேன். தன் பிரிவை நான் தாங்கிக்கொள்ள மாட்டேன் என்பதும் அவனுக்குத் தெரியும். அப்படி இருந்தும் இந்த முடிவை அவன் எடுத்து என்னை வந்து காண்பதைத் தவிர்க்கின்றான் என்றால் அவன் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். இந்த உருக்கி ஒட்ட வைக்கும் வேலையெல்லாம் வேண்டாம்.

இப்போது அவர்கள் வயல் புறத்தையும் கடந்து சந்தன மரங்கள் வளர்ந்த மலை அடிவாரத்துக்கு வந்துவிட்டார்கள். பாவப்பட்ட இந்தச் சந்தன மரங்களைப் பார் என்றாள் அவள். தோழி திரும்பிப் பார்த்தாள். அந்த மரங்கள் எல்லாம் பட்டைகள் உரிக்கப்பட்ட நிலையில் அவற்றின் சாறும் நீரும் மேற்பகுதிகளுக்கு செல்ல முடியாமல் கீழ் நோக்கி வழிந்து காணப்பட்டன. அந்த மரங்களும் சிறிது சிறிதாக தங்கள் உயிரை விட்டுக்கொண்டிருந்தன.

ஐயோ இந்தக் கொடுமையை யார் செய்தது. ஏன் மரங்களின் பட்டைகளை உரித்திருக்கின்றார்கள் என்றாள் தோழி பதைப்புடன்.

நம் இனத்துக் குறவர்கள் தான் செய்திருக்கிறார்கள். மரப் பட்டைகளை நனையப் போட்டு நாள்களாக்கி அவற்றால் உடை

பின்னி அணிவதற்காக இந்த உயர்ந்த சந்தன மரங்களைச் சிதைத்திருக்கின்றார்கள். சந்தன மரத்துக்கும் வேறு மரங்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணராத முட்டாள்கள் பயல்கள்.

தோழி எதுவும் பேசவில்லை. அந்த மரங்களைத்தான் கவலையோடு பார்த்துக்கொண்டு நின்றாள்.

இந்தச் சந்தன மரங்கள் இனி மணம் வீச மாட்டா அவை அழிந்து போகும். இது போலத்தான் என் வாழ்வும் இருக்கின்றது. நானும் இளமை வளத்துடன் சிலிர்த்துக் கிடந்த காலம் ஒன்று உண்டு. என் வளப்பெல்லாம் அறிவில்லாத ஒருவனால் உரித்தெடுக்கப்பட்டு விட்டது. என் கண்களும் அழுது காய்ந்து விட்டன. என் உடலும் அழகொழிந்து போய்விட்டது. உணர்வுகளும் என்னைக் கொன்றொழித்து விட்டன.

என் காதலன் மனம் திருந்தி மீண்டும் என்னிடம் வந்தாலும் என்னால் அவன் அடையப் போகும் சுகம் அவனுக்கு எதுவும் இல்லை. அவனால் நான் அடையப்போவதும் இனி எதுவும் இல்லை. அவன் வந்தாலும் ஒன்றுதான் வராவிட்டாலும் ஒன்றுதான். அது முடிந்து போன கதை. எனவே அவன் என் கண்முன் வராமல் தன் ஊரிலேயே இருந்து கொள்ளட்டும்.

இப்போது என் பிரச்சனை எல்லாம் எனக்குப் பெற்றோர்கள் இருக்கின்றார்கள். என்னைச் சுற்றி உறவினர்கள் இருக்கின்றார்கள். என் காதல் தோல்வியை எப்படி அவர்களுக்கு மறைத்து வாழப்போகின்றேன் என்ற பயம் தான். அதற்கு ஏதாவது வழி தெரிந்தால் நீ சொல் என்றாள் அவள்.

என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக!
அன்னவாக இணையல் தோழி! யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென
வறிதால், இகுளை! என் யாக்கை இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது
அவணர் ஆகு. காதலர்! இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே!

இந்தப் பாடல் சங்க இலக்கியமான நற்றிணையிலே 64வது பாடலாக உள்ளது. உலோச்சனார் என்ற புலவர் பாடியிருக்கின்றார். இனிய மணம் வீசும் சந்தன மரங்களை வெறும் நாருக்காக மலைவாழ் குறவர்கள் கொன்றழித்ததை என்றும் அன்பு மணம் வீசக்கூடிய ஒரு பெண்ணை வெறும் காதல் சுகத்துக்காக ஒருவன் பயன்படுத்தி அழித்த அறிவீனத்தோடு ஒப்பிட்டுப் பாடல் செய்திருக்கின்றது சங்க இலக்கியம்.

அன்பெனும் அறம் போற்றுதல்

மாந்தவினத்தின் பெருஞ்சிறப்பு கூட்டுணர்வும் அதன் தளத்தில் கட்டமைக்கப்பட்ட பெருவாழ்வுமே. இந்த கூட்டியக்கத்தின் அடிப்படை அன்பு என்னும் அருள் சார்ந்த பேருணர்வுதான். உடலின் தசைகளின் இரத்தம் ஊற்றெடுப்பதைப் போல, மாந்த உணர்வுகளில் இருந்து அன்பு ஊற்றெடுக்க வேண்டும். அந்த அன்பு ஊற்றே நற்பண்புகள் என்ற பயிர்களை வளர்க்கும் நீருற்றாகின்றது.

மாந்த வாழ்வு நலமாகவும் வளமாகவும் மகிழ்வாகவும் இயங்க அன்பே அடிப்படையாக அமைகின்றது. இயற்கை மாந்தருக்கு வழங்கியிருக்கும் பெருங்கொடை அன்பெனும் பண்பு. மாந்தரைப் பிற உயிர்களோடு, உலகத்தோடு ஒட்ட வைப்பது அன்பு.

அன்பு வளர்கின்ற தன்மையுடையது. அன்பென்ற உணர்வுக்கு எல்லை கிடையாது. கட்டுப்பாடுகள் கடந்தது. தம்முடன் பழகுவோருடைய இயல்புகளை, விருப்பங்களை அறிந்து அவர்தம் பாங்குக்கு ஒத்துப் பழகும் பண்புநிலையில் அன்பும் உறவும் வளர்கின்றது.

தமிழர் தொன்றுதொட்டே அன்பெனும் அறத்தை ஆழமாகவே போற்றி வந்துள்ளனர். பிற மாந்தரிடம் மட்டுமல்ல, செடி, கொடி உள்ளிட்ட அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டிய தமிழர் வாழ்வை பண்டைய இலக்கியங்கள் அழகுறக் கூறுகின்றன.

அகநானூறு என்ற இலக்கியத்தில் குறுங்குடி மருதனார் அன்பு சிறக்கும் அழகிய காட்சியொன்றை வடித்திருக்கின்றார்.

“பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்.”
(அகநா - 4)

பூத்திருக்கும் சோலையிலே வண்டினங்கள் தம் துணைகளோடு கூடி தேனை உண்டு மிழ்கின்றன. தேரின் மணியொலி கேட்டு, அவை பயந்து கலைந்தோடு விடுமோ என்று கருதிய தலைவன், ஒலியெழுப்பாத வகையில் தேர் மணிகளின் நாவைக் கட்டித் தேரைச் செலுத்துகின்றான். பலநாள்களாகத் தன்னைப் பிரிந்து வாடும் தலைவியைக் காண விரையும் வேளையிலும் தன்னால் வண்டினத்தின் மகிழ்ச்சி கலைந்துவிடக் கூடாது என்று தலைவன் கருதுவது, எவ்வுயிரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் உயர்ந்த கொள்கையை வெளிப்படுத்துகின்றது.

வறுமை தோன்றி வாட்டி வதைப்பினும்



பொன்னையா விவேகானந்தன்

மரபும் மாண்பும்

38

அன்பினால் இணைந்து வாழும் வாழ்க்கையே சிறப்புமிக்க வாழ்க்கையெனத் தமிழர் கருதினர். உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றிணைந்து வாழும் வாழ்வின் சிறப்பைக் கலித்தொகைப் பாடலொன்று புலப்படுத்துகின்றது.

‘ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை’ (கலி.18.10-11)

அதாவது அன்பினால் உள்ளம் இணைதலும் அது ஏற்படுத்தும் ஆர்வத்தினால் இணைந்து வாழ்தலும் சிறப்பெனத் தமிழர் அறம் வகுத்து வாழ்ந்தனர்.

ஈகை, விருந்தோம்பல், நட்பு, பெரியோரை மதித்தல், பக்தி, உற்றோருக்கு உதவுதல் போன்ற நற்பண்புகள் உள்ளத்திடையே தோன்றிச் சிறக்கவேண்டுமெனில் அன்பெனும் ஊற்றில் ஆர்வம் பிறந்து ஒங்க வேண்டும்.

“அன்புநும் ஆர்வ முடைமை அதுநும்
நன்பென்னும் நாடாச் சிறப்பு”
என்கின்றது திருக்குறள்.

உள்ளத்தே அன்பு தோன்றி வளரவேண்டும். அன்பு வளரும்போது ஆர்வம் என்ற உள்நெகிழ்வை அது ஏற்படுத்தும். அன்பின் வழியே பெருகும் ஆர்வம் நட்பு போன்ற பிறவுயர் பண்புகளுக்கு வாசல் திறக்கும்.

அறம் சார்ந்த பண்புகளுக்கு மட்டும்தான் அன்பு துணையாக நிற்கின்றது எனக் கருதுவது தவறு என்கின்றார் வள்ளுவர். ஆராய்ந்து பார்த்தால் வீரத்தின் வெளிப்பாட்டுக்கும் அதுவே காரணமாகின்றது என்கின்றார்.

‘அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.’

போர்கள், மோதல்கள் என்பன, தாம் சார்ந்த மண்ணை, மக்களைக் காப்பாற்றுவதற்காகவே நிகழுமெனில் அவற்றுக்கு அடிப்படையாக அன்புதானே அமைகின்றது. அன்பிற்குரியோரைக் காத்தலும் அறமே.

அன்பு என்ற உயரிய உணர்வின் முதிர்நிலையே பக்தியாகும். பக்தி என்பது இறைவனிடத்து மட்டும் தோன்றுவதல்ல, ஒருவர் தன்னுடைய உணர்வுகளுக்கேற்ப மாந்தருக்குள்ளும் பக்தியுணர்வை வெளிப்படுத்தலாம்.

அன்பே இறைவன் என்பதை தமிழ்ச் சான்றோர் திருமூலர் அழகுறக் கூறுகின்றார்.

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே”

சிவ வழிபாட்டாளரான திருமூலர் ‘அன்புதான் சிவம், சிவம்தான் அன்பு’ என்கின்றார்.

திருமாலை வழிபடும் பூதத்தாழ்வார் என்ற அடியார், அன்பை விளக்காகவும் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தையைத் திரியாகவும் கொண்டு ஞானவிளக்கேற்றினேன். என்கின்றார்.

(30ம் பக்கம் வருக)

இத்தொடரில் மந்திரிமனை குறித்து எழுதியிருந்தேனல்லவா. சென்ற மாதம் 'தமிழர் தகவல் விருது விழா'வில் சந்தித்தபோது தகவல் வாசக நண்பர்கள் சிலர் அக் கட்டுரை குறித்துக் கருத்துத் தெரிவித்தனர். அவர்களுடன் மந்திரி-மனை குறித்து மட்டுமல்ல பல்வேறு மரபுமைசார் விடயங்கள் குறித்தும் ஒரே அலை-வரிசையில் அலசக்கூடியதாக இருந்தது. தாயகத்தில் வடக்கு மாகாணசபை இயங்காத காரணத்தால், யாழ். மாநகரசபைதான் தமிழ் அடையாளங்களை முன்னின்று காக்கவேண்டும் - தையிட்டி விகாரை உட்படக் கவனிக்க வேண்டி - யவைகளாக பல விடயங்கள் இருந்திருக்கின்றன என்றும், இன்னும் பலவற்றையும் பரிமாறிக் - கொண்டோம். அவற்றிலொன்றாக "யாழ்ப்பாண வீதிகளில் காணப்படும் உருவச் சிலைகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்." என்றேன் நான்.

ஆம். இம்முறை இதுபற்றித்தான் இக்கட்டுரையில் பேசவேண்டும். இன்றைய யாழ்ப்பாணத்தில் பல்வேறு நினைவுச் சின்னங்களை வீதிகளில் காண்கிறோம். கடந்தும் போயிருக்கிறோம். தமிழ் அறிஞர்களை நினைவுகூர நகரின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகள்கூட அதற்கு விதிவிலக்கல்ல. அவையெல்லாம் உண்மையில் சிலைகள்தானா? கலாபூர்வமான சிற்பத் தரத்து - டன் அவை அமைந்திருக்கின்றனவா? இல்லை என்கிறேன் நான். தமிழ் இனத்தின் கலாசாரப் பெருநகர்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தில் இன்று காணப்படும் சிலைகளில் பலவும் கார்ட்டூன்கள் போலத்தான் செதுக்கப்பட்டிருக் - கின்றன.

மனிதர்களாகிய நாம் சிலைகளையும், சிற்பங்களையும் எதற்காக அமைக்கிறோம்? "நினைவின் குறியீடுதான் சிலை" என்பார்கள். அங்ஙனம் வரும் குறியீட்டு நிலைக்கும் அப்பால் நின்று, அவையெல்லாம் மனித உணர்வுகளைப் பெருமிதத்துடன் வெளிப்படுத்தும் சின்னங்களு - மாகும். அச்சின்னங்களாவன மதம் சார்ந்து அமையலாம். புராணங்களை மீளுருவாக்கம் செய்யலாம். அல்லது சமூக அரசியல் குடிமையின் சின்னங்களுமாகலாம்.

இதைப் புரிந்த நிலையிலா யாழ்ப்பாண நகரத்தின் வீதியில் சிலைகள் அமைந்துள்ளன? பல உருவச் சிலைகள் பரிதாபகரமான கோலத்தில் நின்று கொண்டிருக்கின்றன. நியூயோர்க்கின் பிரமாண்டமான சுதந்திரதேவி சிலைபோல மொஸ்கோவில் அரிவாள் - சம்மட்டியுடன் நிற்கும் தொழிலாளர்சிலைபோல நமது அரசியல் சித்தாந்தத்தை வெளிச் சொல்லும் மிகப் பிரமாண்ட சிலைகள் சின்னங்கள் எதுவும் தமிழர்கள் நம்மிடம் இல்லை. குறைந்தபட்சம் ஆணையிறுவிருக்கும் சிங்களவருக்கான அவர்களது நினைவுச் சின்னம் அளவிற்குக்கூட பெரிய அளவில் நம்மிடம் எதுவுமில்லை. ஏனென்றால் அப்படிப் பிரமாண்டமாக அமைக்க நமக்கு வசதி



கனடா மூர்த்தி

கண்டதை மீண்டும் சொல்லுகிறேன் - 4

போதாது. உண்மைதான். அப்படியென்றால் நமது ஆத்மாவை ஒளிர்ச் செய்யத்தக்கவிதமான சிறிய நினைவுச் சின்னங்களைக்கூட ஏன் நாம் அமைப்பதில்லை?


விலக்காக, யாழ்ப்பல்கலைக்கழக வளாகத்துள் இருக்கும் முள்ளிவாய்கால் நினைவுச் சின்னம் நாம் அனுபவித்த வேதனைகளை சொல்கிறது. ஆனால் அது பல்கலைக் - கழக தமிழ் மாணவர்கள் "சக சிங்கள மாணவர்களிடம் ஈழம் குறித்ததொரு புரிதல் வரவேண்டும்" என்று அமைத்திருக்கும் ஒரு அடையாளச் சின்னம் மட்டுமேயாகும். அனைத்துப் பொதுமக்களுக்கான சின்னமாக அது இல்லை! இவ்வகையில் முற்றவெளியில் பொதுமக்களுக்கான இடத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டு இழப்புக்களின் நினைவு சின்னம் ஒன்று - அளவு சிறிதாக உண்டு.



அரசியல் இழப்புக்கள் மற்றும் போரை விட்டுவிடுங்கள். சுடர்விட்டுப் பிரகாசித்த சமகால ஈழத்தமிழ் அறிஞர்களின் சிலைகள், ஈழத்தமிழ்ச் சமூகத்திடம் மாற்றத்தை ஏற்படுத்திய அரசியல் தலைவர்களின் சிலைகள் எனக்கூட எதுவும் யாழ்ப்பாண நகரத்தில் இல்லை. வழக்கம்பரையில் தமிழர் விடுதலைக் கூட்டணி அ. அமிர்தலிங்கத்தின் சிலையைக் கண்டேன். பிறந்த தினத்திற்கும், நினைவு தினத்திற்கும் மாலை போடுவதற்காகத் - தான் அந்தச்சிலை அமைக்கப்பட்டிருக்கிறது போலும். அவ்வளவுதான். மாறாக கொழும்பு காலிமுகத்திடலில் சோவியத்துக்கள் அன்பளித்த கல்லாலான பண்டாரநாயக்கா எவ்வளவு கம்பீரமாக கடலைப் பார்த்தவாறு நிற்கிறார் என்பதை யோசித்துப்பாருங்கள். நமது சிலைகள் பலவும் சீமந்து குழைத்துச் செய்த ரகம்.

யாழ் பல்கலைக் கழகத்தின் உள்ளேயிருக்கும் சேர். பொன். இராமநாதன், ஆறுமுக நாவலர் உருவச் சிலைகள் இரண்டுமே சிற்பத்தரத்தில் ரம்மியமானவை. நமது இளம் சிற்பிகளால் மிக

(30ம் பக்கம் வருக)





தமிழர் தகவல் 32வது ஆண்டு மலர் வெளியீடும் விருது விழாவும்



கனடியத் தமிழரின் அடையாளமாகத் திகழும் கனடாவின் மூத்த தமிழ் இதழான 'தமிழர் தகவல்' சஞ்சிகையின் 32வது ஆண்டுப் பூர்த்தி விழா ஜூலை 08ம் திகதி சனிக்கிழமை ரொறன்ரோ நகரசபையின் அங்கத்தவர் சபா பீடத்தில் இடம்பெற்றது. 32வது ஆண்டு மலர் வெளியீட்டுடன் ஆரம்பமான நிகழ்ச்சிக்கு தகவலின் உதவி ஆசிரியர் செல்வி அனோஜினி குமரதாசன் தலைமை தாங்கினார். செல்வி ஆயனி விவேகானந்தனின் தொடக்க உரையை அடுத்து செல்வி கனிஷா - செல்வன் நிஷாந்த் இராசேந்திர - குமார் சகோதரர்கள் தமிழ் வாழ்த்து இசைத்தனர்.

மிஸிலாகா ஜெயதுர்க்கா ஆலய பிரதம குரு சிவசிறீ பஞ்சாட்சர கிருஸ்ணராஜ குருக்கள் ஆசிரியரை வழங்கினார். செல்வி அனோஜினி குமரதாசனின் தலைமை உரையை அடுத்து 32வது ஆண்டு மலர் 'இளநிலாச் சுவடு' வெளியீட்டுரையை டாக்டர் மேரி கியூரி போல் வழங்கினார். (இவரது உரை 14ம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது).

ஆண்டு மலரின் முதல் பிரதி அதன் ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை தன்னார்வத் தொண்டராக பணிபுரியும் ப.பாலகுமாருக்கும் அவரது துணைவி பூமா பாலகுமாருக்கும் தமிழர் தகவலின் உதவி ஆசிரியர் சசிகரன் பத்மநாதனால் வழங்கப்பட்டது. அடுத்து, ஊடகத்துறைக்கான சாதனைத் தமிழன் விருது பெற்ற டான் தொலைக்காட்சியின் தலைவர் திரு. எஸ்.எஸ்.சுகநாதனின் சிறப்புரை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து 32வது ஆண்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு ஆங்கிலத்தில் ஆரம்பமானது. ரொறன்ரோ மாவட்ட கல்விச் சபையின் பிரதித் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான திரு. நீதன் சண் பன்னிரண்டாவது ஆண்டாக இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். ரொறன்ரோ நகரின் புதிய முதல்வராக கடந்த மாதம் தெரிவு செய்யப்பட்ட திருவாட்டி ஒலிவியா சௌ விழாவில் பிரதம விருந்தினராக பங்கு பற்றி வாழ்த்துக் கலந்த சிறப்புரை வழங்கினார்.

கனடியத் தமிழர் சமூகத்தில் விருதுகள் வழங்கிக் மதிப்பளிக்கும் பாரம்பரியத்தை 'தமிழர் தகவல்' சஞ்சிகையே முதன்முதலில் 1992ம் ஆண்டில் ஆரம்பித்தது. கடந்த 32 ஆண்டுகளில் சமூகப்பணி, பொதுப்பணி, கல்விப்பணி, கலை இலக்கியப்பணி, ஊடகப்பணி, அகதிகள் சேவை போன்றவற்றில் ஈடுபட்ட 279 பிரமுகர்கள் விருதுகள் வழங்கி தங்கப் பதக்கம் சூட்டி கௌரவிக்கப்பட்டனர். தன்னார்வத் தொண்டு மற்றும் தலைமைத்துவப் பண்பு கொண்ட இளையோரும், தமிழ்க் கனடிய வணிகத்துறை முன்னோடிகளும் இவர்களுள் அடங்குவர். தமிழரல்லாத பன்முக சேவையாளர்கள் பத்துப்பேர் 'தமிழர் தகவல்' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கனடாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தமிழ் எழுத்துலகில் அறுபது ஆண்டுகள் பயணித்திருப்பதை கொண்டாடும் முகமாக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டிற்கான 'ஊடக சாதனைத் தமிழன்' விருது யாழ்ப்பாணத்தில் தனது தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் டான் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனரான திரு. எஸ்.எஸ்.சுகநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர் வாழ்விலும் ஊடகத்துறையில் அச்ச மற்றும் இலத்திரனியல் பரப்பில் முன்னோடிச் சாதனைகளை புரிந்தவராக திரு. எஸ். எஸ். சுகநாதன் அவர்கள் திகழ்கிறார். தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு தினசரியின் ஆசிரியராகவும் திரு.சுகநாதன் பணியாற்றுகிறார்.



தமிழர் தகவல் சிறப்பு விருது ஆஸ்திரேலியாவில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்களுக்கும், கலைத்துறை விருது திருமதி ஜெயராணி சிவபாலன் அவர்களுக்கும், சமூகசேவை விருது திரு ஜெயசிங் டேவிட் அவர்களுக்கும், முதன்நிலை இளையோர் சாதனைவிருது டாக்டர் ஜனகன் சிறீரஞ்சன் அவர்களுக்கும், தொழில்துறை முன்னோடி விருது

திருமதி அபி அமலன் மற்றும் திருமதி ரஜினி நாதன் இருவருக்கும் வழங்கப்பட்டது.

விழாவின் சிறப்பு விருந்தினராக ரொறன்ரோவின் புதிய மேயராக தெரிவு செய்யப்பட்ட திருவாட்டி ஒலிவியா சௌ (Olivia Chow) பங்குபற்றி விருதுகளை வழங்கி சிறப்பித்தார். புதிய மேயராக வெற்றி பெற்றபின்னர், உத்தியோகபூர்வமாக இன்னும் பதவி ஏற்காத நிலையிலும் தனது நகரசபை மண்டபத்தில் தான் கலந்து கொள்ளும் முதலாவது நிகழ்ச்சியாக 'தமிழர் தகவல்' விருது விழா அமைந்திருக்கிறது என்பதை ஒலிவியா சௌ தமதுரையில் பரவசத்துடன் பகிர்ந்து கொண்டார்.

தமிழர் தகவல் விருதுகள் தெரிவுக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமுது யோசெப் சந்திரகாந்தனின் நெறிப்படுத்தலில் இளையோர்களான அக்சன் ரவிசங்கர், அமிருதா சசிகரன், சௌமியா சந்துரு, கெவின் தெய்வேந்திரன், அருமிதா சசிகரன், அக்ஷே ஜெயபாலசிங்கம் ஆகியோர் விருதாளர்களை அறிமுகம் செய்து உரையாற்றினர். விருது பெற்றவர்கள் சார்பில் எழுத்தாளர் திரு. அப்பாத்துரை முத்துலிங்கம் உரையாற்றினார். செல்விகள் அபர்ணா கேதா, பூஜா தேவதாஸ் ஆகியோரின் கனடிய தேசிய கீதத்துடன் 32வது ஆண்டு பூர்த்தி விழா நிறைவு பெற்றது.



கனடியத் தமிழரின் வரலாற்றை ஆய்வு செய்ய உறுதுணையாவது தமிழர் தகவல் மலர்கள்



இளநிலாச் சுவடு மலரை வெளியிட்டு வைத்த மருத்துவர் மேரி கியூரி போல் ஆற்றிய உரையின் முக்கிய பகுதி இங்கு இடம்பெற்றுள்ளது.

தமிழர் தகவல் முதல் இதழ், பெப்ரவரி 1991 வெளிவந்தபோது, நான் என் அம்மாவின் கருவறையை உதைத்துக் கொண்டிருந்தேன். இத்தனை ஆண்டுகள் ஒரு இதழைத் தொடர்ந்து வெளியிடுவது என்பதை எண்ணிய போது 'ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போல, தன்னோடு சுரம் பல வந்த' என்னும் புறநானூற்றுப் பாடல் (புறநானூறு 256) நினைவுக்கு வந்தது. ஆரம் நிற்காமல் சுழல பல்லி அதை இறுகப் பிடித்து உடன் சென்றது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்திலும் ஓர் இதழை - க்கூட இடைவிடாமல் தொடர்ந்து நடத்திய உறுதி பெரிது.

இளநிலாச்சுவடு இதழின் இறுதிப் பக்கத்தில் திருமதி றஞ்சி திரு அவர்கள், இதை ஒரு ஒட்டகப் பயணமாகத் தொடங்கியதாக குறிப்பிட்டிருந்தார். எவ்வளவு பொருத்தம்.

தமிழர் தகவல் விழாவில் நான் இன்றுதான் முதல்முறையாகப் பங்கேற்கிறேன். இதற்கு முந்தைய ஆண்டு இதழ்களை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சில நிகழ்வுகளையும் இணையத்தில் கண்டேன். இதுவரை 279 ஆளுமைகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் பட்டியலில் சிலர் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள். அல்லது நான் தெரிய விரும்புகிறவர்கள். சிலர் நான் எட்டிப் பிடிக்க நினைக்கும் இடத்தில் இருப்பவர்கள் - எனது ஆசிரியர் திரு. பொன்னையா விவேகானந்தன் போன்றோர். சிலர் நான் வியந்து பார்க்கும் கனவிலும் நினைக்க முடியாத இடத்தில் இருப்பவர்கள் - எழுத்தாளர் அ முத்துலிங்கம், பேராசிரியர் அருட்திரு ஜோசெப் சந்திரகாந்தன் போன்றோர்.

சமூகம் ஒரு தேன் கூடு. எல்லோரும் எங்கெங்கோ திரிந்து சேகரித்து வரும் தகவல்களை ஒரு கூட்டில் அடைக்கிறோம். இந்த இதழில் சமூகம் பல்துறை அறிஞர்களின் பார்வையில் எப்படி செயல்படுகிறது என்பதையும் (திரு. அசை சிவதாசன் - பருப்பு அரசியல்), சமூகத்திற்கு இந்த அறிஞர்கள் செய்ய விரும்பும் பங்களிப்பையும் (திரு. குயின்ரஸ் துரைசிங்கம் - அவர் கண்ணோட்டத்தில் அரசியலில் தேவைப்படும் மாற்றங்கள்) காணமுடிகிறது.

இக்கட்டுரைகளை ஒரு சரடில் கோர்க்க வேண்டுமானால், அச்சரடு 'அண்மை' என்பதாகும். அண்மைக்கால மாற்றங்கள், நிகழ்வுகள், எண்ணங்கள், தேவைகள் என அதன் பரிமாணம் நீளலாம். பல தலைப்புகள் மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் எண்ணியிராதவை. (திரு. சிவா ஞானநாயகன் எழுதிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பற்றிய கட்டுரை. ஹபிள் - ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் நிறுத்தப்பட்டது 2021ஆம் ஆண்டு.) மூன்று ஆண்டுகள் என்பது நீண்ட காலம் என யாருக்கேனும் தோன்றினால், ஆசிரியர் திருச்செல்வம் அவர்கள் தலையங்கத்தில் கூறியுள்ள 'தகவல்' என்பதன் இலக்கணம் அதற்கு பதில் கூறும் - "உறுதிப்படுத்தப்பட்ட

பின்னரே தகவல் பகிரப்பட வேண்டும்". இத்தெளிவு கட்டுரைகளில் காணப்படுகிறது.

மருத்துவக் கட்டுரைகள் பலவும் கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் இத்துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விபரிக் - கின்றன. பல்மருத்துவம் குறித்து டாக்டர் அ. சண்முகவடிவேல் மற்றும் கண் மருத்துவம் குறித்து மௌலியா செல்வராஜா ஆகியோரின் கட்டுரைகள் இதற்குச் சான்று. முனைவர் பால சிவகாட்சம் அவர்கள் எழுதிய உணவு குறித்த கட்டுரை, திரு. கனடா மூர்த்தி அவர்கள் எழுதிய திரை விமர்சனத்திற்கு விமர்சனம் ஆகிய கட்டுரைகள் காலத்தின் தேவை. ஐஸ்வர்யா சந்துரு, அக்ஷே ஜெயபாலசிங்கம் ஆகியோரின் கட்டுரைத் தலைப்பே சமகால பிரதிபலிப்பு. திரு. முருகமுபதி அவர்களின் கட்டுரையும், அருமிதா சசிகரன் அவர்களின் கட்டுரையும் அண்மைக்கால நிகழ்வுகளைப் பேசுவவை.



ஒரு துறையை 'முழுமைநோக்க' (Holistic) கண்ணோட்டத்தோடு இவ்விதழில் படிக்க முடிகிறது. எடுத்துக்காட்டாக மருத்துவத்தில் கண், பல் மற்றும் அடிப்படை மருத்துவ அறிமுகம் (திரு. கதிர் துரைசிங்கம்), பெருங்குடல் புற்றுநோய் (டாக்டர் இந்திரன் இந்திரகிருஷ்ணன்) குறித்த கட்டுரைகள், மனநலம் (திரு. நீதன் சண் எழுதிய கட்டுரை) குறித்து மூன்று கட்டுரைகள், மற்றும் உறுப்புக் கொடை குறித்து திரு. சண்முகராஜா அவர்களின் கட்டுரை என இப்பட்டியல் நீள்கிறது.

இளையோர் எழுதும் கட்டுரைகளில் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு நாம் சிறுகுறைகளை ஏற்றுக்கொள்வது வழக்கம், அது தேவையும்தான். நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதர்த்தல் அழகு எனினும் தமிழர் தகவல் இளநிலாச்சுவட்டில் இளையோரின் கட்டுரைகளும் நேர்த்தியுடன் மிளிர்வது நம்பிக்கையளிக்கிறது. மார்க் கெவின் தேவேந்திரன் (உயர்நிலைப் பள்ளி மாணவர்) பாரதியையும் வால்ட் விட்மனையும் இருபுறமும் நிறுத்தி பேராசிரியர் கைலாசபதியை நடுவில் வைத்து எழுதிய கட்டுரை ஒரு சான்று. ஆய்வுகலம் அவரை அன்போடு அரவணைக்கும். ஆரணி ஞானநாயகன் போன்ற பல இளம் எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்கள் தங்கள் தந்தையின் ஆய்வு எழுத்துப் பயணத்தைத் தொடர்வார்கள் என நம்பிக்கையளிக்கிறது.

இளையோர் கட்டுரைகள் பொதுவானதாக இல்லாமல் அவர்கள் கற்ற துறைசார்ந்து இருத்தல் கூடுதல் மகிழ்ச்சி. முள்ளிவாய் - க்கால் குறித்து அரசியலில் இளங்கலை, மற்றும் 'சமாதானம் மற்றும் போராட்டம்' (Peace and Conflict Studies) குறித்து முதுகலை படித்த அபினா நிமல்ராஜ் எழுதியது சாலச் சிறந்தது. அஜந்தி மதனாகரன், கவியந் குயின்ரஸ், செளமியா சந்துரு, பிரிட்னி குலேந்திரன், ஸ்டெபனி வீக்டர் ஆகியோரின் கட்டுரை - களும் அவர்களது துறைசார் அறிவை மற்றவர்களுக்கு பகிக்கிறது.

(29ம் பக்கம் வருக)



தமிழர் தகவல் 32வது ஆண்டு பூர்த்தி விழா



புதிய மேயர் ஒலிவியா செள பங்குபற்றிய முதலாவது பொதுநிகழ்வு



ரொறன்ரோவின் புதிய மேயராகத் தெரிவான ஒலிவியா செள பதவியேற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தமிழர் தகவல் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்புரை வழங்கி விழாவுக்குப் பெருமை சேர்த்தார். மேயராக வெற்றி பெற்ற பின்னர் தனது நகரசபை மண்டபத்தில் தான் கலந்து கொள்ளும் முதலாவது நிகழ்வாக இவ்விழா அமைந்துள்ளது என்பதை அவர் தமது உரையில் பரவசத்துடன் பகிர்ந்து கொண்டார்.



இளநிலாச் சுவடு முதற்பிரதி

தமிழர் தகவலின் ஆரம்ப காலமான 1991ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தன்னார்வத் தொண்டராக இணைந்து பணியாற்றி வருபவர் திரு. ப. பாலகுமார். கடந்த சில வருடங்களாக இவரது மனைவி மூலாவும் தொண்டராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் 32வது ஆண்டு மலர் 'இளநிலாச் சுவடு' முதற்பிரதி பாலகுமார் தம்பதியருக்கு, தமிழர் தகவல் உதவி ஆசிரியர் திரு. சசிகரன் பத்மநாதன் வழங்கி பெருமைப்படுத்தினார்.



தமிழர் தகவல் விழாவை தலைமையேற்று நேர்த்தியாக நிகழ்த்திய இளையோர் அணி, மேயர் ஒலிவியா செள பேராசிரியர் அமுது யோசெப் சந்திரகாந்தன், திரு. நீதன் சண், திரு. ஆர்.ஆர்.ராஜ்குமார் சகிதம் நிற்கின்றனர்.



இவ்வருட விருதாளர்கள் ரொறன்ரோ மேயர் ஒலிவியா செள சகிதம் கூட்டாக நிற்கும் ஒளிப்படம்.



தமிழர் தகவல் 32வது ஆண்டு பூர்த்தி விழா



மலர் வெளியீடு அமர்வுத் தலைவர்
அனோஜினி குமரதாசன்



விருது வழங்கல் அமர்வுத் தலைவர்
நீதன் சண்



விருது தெரிவு குழுத் தலைவர்
பேரா. சந்திரகாந்தன்



விருதாளர் சார்பு ஏற்புரை
அ. முத்துலிங்கம்



தொடக்க உரை
ஆயணி விவேகானந்தன்



ஆசியுரை
கிருஷ்ணராஜ குருக்கள்



நிகழ்வு அரங்கம்
ரொறன்ரோ நகர மண்டப அங்கத்தவர் சபாபீடம்



தமிழ்த்தாய் வாழ்த்து
கனிஷா - நிஷாந்த் இராசேந்திரகுமார்



கனடிய தேசிய கீதம்
பூஜா தேவதாஸ் - அபர்ணா கேதா



விருதாளர் எஸ்.எஸ். குகநாதன் உரை
(அருகில் தகவல் முதன்மை ஆசிரியர்)



மேயர் ஒலிவியா செள
நீதன் சண்ணினால் வரவேற்பு

விருதாளர்கள் அறிமுகம்



அக்ஷன் ரவிசங்கர்



அமிருதா சசிகரன்



சௌமியா சந்துரு



அக்ஷே ஜெயபாலசிங்கம்



அருமிதா சசிகரன்



கெவின் தெய்வேந்திரன்



தமிழர் தகவல் 32வது ஆண்டு பூர்த்தி விழா



வாழ்நாள் சாதனையாளர் விருது - சர்வதேச புகழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம்



ஊடக சாதனைத் தமிழன் விருது - திரு. எஸ்.எஸ். குகநாதன்





தமிழர் தகவல் 32வது ஆண்டு பூர்த்தி விழா



இசைத்துறை விருது - திருமதி ஜெயராணி சிவபாலன்



முதன்நிலை இளையோர் சாதனை விருது - மருத்துவர் ஜனகன் சிறீரஞ்சன்



அறிவுசார் சமூக வாசகபாலம் விருது - திருமதி பராசக்தி சுந்தரலிங்கம்



ஆஸ்திரேலியாவில் வாழும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் நேரடியாக சமூகமளிக்க முடியாத நிலையில் அவர் சார்பில் அவரது இலக்கிய நண்பி திருமதி வித்தியா செல்லத்துரை விருதினைப் பெற்றார்.



தமிழர் தகவல் 32வது ஆண்டு பூர்த்தி விழா



தமிழ் உணவு ஊக்க போதனையாளர் விருது - திருமதி ரஜினி நாதன்



வீடு விற்பனைச் சாதனை விருது - திருமதி அபி அமலன்



சமூகப் பணிக்கான விருது - திரு. ஜெயசிங் டேவிட்



ஒளிப்படங்கள்:
கமல் கேகைலிங்கம் & க. ரகுமாறன்



MEDCENTRE HEALTH

— SYNCHRONIZING HEALTH SECTORS —

medcentrehealth.com

Serving our community for more than 10 years!
Urgent Care / Walk-In Clinic - Primary Care - Dermatological Care - Women's Care



Our Founder & CEO Dr. Senthill Mohan, doctors and staff with Hon. Paul Calandra, the Minister of Long-Term Care & MPPs Hon. Logan Kanapathy (Markham-Thornhill) & Hon. Vijay Thanigasalam (Scarborough- Rouge Park) at the MEDCENTRE HEALTH 10th ANNIVERSARY celebration (4 doctors couldn't attend).

Markham McNicoll Women's Health Clinic (MMWHC)

Women doctor & staff will address the issues or concerns of women with extreme confidentiality in a women-friendly environment. **Started in July 2022**

Pap Test, STD tests & treatment, Contraception consultation, IUD insertion & removal, Yeast infection treatment etc.

* Any patient can consult without any referral. *Referral accepted from any doctor.

* Clinic on Thursdays now. Soon on Mondays as well.

* Health card (OHIP) accepted. Call: (416) 331-8888 on weekdays. Fax: (416)331-8089

Markham McNicoll Dermatology Clinic (MMDC)

*Our Dermatologist (Skin Specialist) treats all aspect of dermatology. His interests include skin cancers and pigmented lesions. **Started in July 2020**

* Referral accepted from any doctor (Family doctor, Walk-In doctor, or specialist doctor)

* Clinic on Tuesdays & Fridays now. Closed on Weekends & Statutory holidays.

* Health card (OHIP) accepted. Call: (416) 331-8888 on weekdays. Fax: (416) 331-8889.

Markham McNicoll Family Care Clinic (MMFCC)

* Closed on Sundays & Statutory holidays.

* See our website medcentrehealth.com to book an appointment.

* Health card (OHIP) accepted. Tel: (416) 292-6666 Fax: (416) 292-7770.

Markham McNicoll Urgent Care Clinic (MMUCC)

* Opens all 365 days. Any time change will be updated daily in our [Google page](#).

* See our website medcentrehealth.com to book an appointment.

* Minimal wait time for booked appointments. Walk-In also accepted.

* Health card (OHIP) accepted. Tel: (416) 609-3333 Fax: (416) 609-3334.

2901 Markham Road (Markham & NcNicoll intersection), Toronto, ON M1X 0B6



உங்களிடம் ..

செலுத்தப்பட வேண்டிய கடன் இருக்கிறதா?

உங்களுக்கோர் மகிழ்ச்சியான செய்தி!

வணிக உரிமையாளர்களும் சுயதொழில் செய்வோரும் வருமான மதிப்பீடுகள் இல்லாமல் மாதந்தோறும் \$5000 வரை அங்கவீனக் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.



அஜித் சபாரட்ணம்

647-401-5800 | 416-439-2800

10 Thornmount Dr, Scarborough, ON M1B 3J4.



FUNERAL HOME
& CREMATION CENTRE

Serving the Tamil Community OF GREATER TORONTO

உங்கள் உறவொன்றை பிரிந்து தருமாறும் வேளையில் இறுதி நிகழ்வுகள் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அனுபவத்துடன் கூடிய அன்பான சேவையை வழங்குகின்றோம்.



At Need Funeral Arrangements

We provide a full range of service to families who have experienced a loss of a loved one, including:

- Vistation • Funeral & Memorial Service
- Reception • Burial • Cremation

மார்க்கம், மற்றும் மிசிசாகா நகரங்களில் எமது சேவை



Christeen Seevaratnam
416-258-6759



Vilosanan Sivatharman
Funeral Director
416-993-0826

இறுதிச் சடங்கை நடத்துவதற்கான செலவை முன்கூட்டியே திட்டமிடலாமா?

Pre-Arranging: A Wise Choice...

FINANCIAL BENEFITS

- Lock in the cost at today's prices
- Convenient time payments
- Insured against early death

EMOTIONAL BENEFITS

- Letting your family know your wishes
- Peace of mind to you & your family
- Relieve the added stress & burden

8911 Woodbine Ave, Markham , ON, L3R 5G1
www.chapelridgefh.com • Email: info@chapelridgefh.com

A caring part of our community



AGA
Beauty Skin SPA
& Training Center

15, Karachi Drive, Unit 5, Markham
On L3S0B5




2607 Englinton ave east, Unit 4,6,7,
Scarborough, On M1K2S2

**Body & Face
Cream
On Sale**

Call : 647-716-5252

Defining Beauty with style

Beauty Services	Certificate Courses
<ul style="list-style-type: none"> • Threading • Waxing • Facial • Hair Cutting • Hair Colouring • Hair Care • Protein Treatment Head • Weight Loss program • bridal • Makeup & Hair style • Henna Designs • Eye Lash Extensions • Skin Tag Removal • Microdermabrasion 	<ul style="list-style-type: none"> • Hair Styles • Makeup • Bridal • Esthetician Courses • Threading • Waxing • Facial • Hair Care • Hair Colouring • Protein Treatment Head • Eye Lash Extensions • Skin Treatment • Microdermabrasion • Chin Lifting • Saree Wrapping • Saree Blouse Making

JRB GROUP CORPORATION

Loans, Mortgages, Insurance, Visa,
Real Estate, Master Card, Credit Counselling

Best rate
Mortgage
Arranged

Almost
All Services
Available



Business Loans 25K to 500,00

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அல்லது ஆரம்பிக்கப்படவுள்ள சகல வர்த்தகர்களுக்குமான சிறப்பான சேவை!

FINANCE



R. R. Rajkumar B. Com (Hons), MBA

647-289-6164 / 416-655-5577

Build Your Dream Home

SABESAN'S CHOICE

**We build 10,000sq. feet (minimum)
warehouse from 139.00 per sq.feet.**

- **400 Kilometre per hour
Wind resistance.**
- **Termite Proof**
- **Compare traditional Building
Energy Savings.**
- **Mould Proof**
- **Sound Resistance**
- **Roof Top Greenhome**

**உங்கள் வீட்டுடன்
இணைந்ததாக
மேலதிக இருப்பிட
வசதியை ஏற்படுத்த
விரும்புகிறீர்களா?
எம்முடன் தொடர்பு
கொள்ளுங்கள் !**



Sabesan

விருது பெற்ற தொழிற்சாலை நிபுணர்

416.605.1990

kgsabesan@hotmail.com

KEV TAX

KNOWLEDGE & EXPERIENCE IS VITAL

www.kevtax.com

- * CORPORATE INCOME TAX
- * BOOKKEEPING & ACCOUNTING SERVICES
- * PERSONAL INCOME TAXES
- * QUALITY SERVICE WITH REASONABLE FEES
- * FREE YEAR-ROUND CUSTOMER SERVICE
- * CORPORATE AND SOLE PROPRIETORSHIP BUSINESS REGISTRATION

SENIORS / WELFARE RECIPIENTS
ALL RETURNS INCLUDE EFILE SERVICE

FREE
EFILE
SERVICE

Ganthiy Selvarajah
(B.A. Sri Lanka)

TEL: **416.841.1866**

FAX: **1.888.841.8829**

kevtax.ganthiy@gmail.com



Another SOLD
\$ 206,000
Over Asking Price

Just Sold!



18 Brackenridge St,
Ajax, Ontario
Rosland & Salem

- Contact us for a Free Home Evaluation! (no obligation)
- For personalized Tour & Other Property Information Call Us today!
- Free home staging

Before you list Call me
You can see the Difference



Highest price in the same street

P.Raveenthiran

Real Estate Broker

HomeLife/Future Realty Inc. Brokerage
205-7 Eastvale Dr, Markham ON, L3S 4N8
Bus: 905.201.9977 | Fax: 905.201.9229



416-567-2462
realtor.rave@gmail.com





Financial Services

42 YEARS IN BUSINESS



KASI THIRU

M. KASIPPILLAI & SONS INC.

3228 Eglinton Ave. E., Suite #3, Scarborough, Ont. M1J 2H6
Tel.: (416) 267-8221 Fax: (416) 267-0620



ABBIRAMI

CATERING AND TAKE OUT SERVICE



அபிராமின்
வாழையலை
விந்து

Tel: (416) 266-5372
2619 Eglinton Ave. East,
Scarborough, Ont M1K 2S2
(Between Brimly & Midland)



முருகன் புத்தகசாலை

MURUGAN

BOOK STORE

K. Makesan
Manager

📍 5215 Finch Ave E #109,
Scarborough ON

📧 mahesan.ka@gmail.com

☎ 416 321 0285



Babu Florist Ltd.

6055 Steeles Ave, Unit C114, Scarborough, Ontario. M1X 0A7

Temple, Wedding, Funeral & Others
Indian Malai & Jasmine Flowers Available

Call : M.Babu
416-754-8282

www.babufleurist.com Email : info@babufleurist.com

BAYVIEW HOMES

DESIGN LTD.

Dream Becomes Reality

Building Permits
Minor Veriance
Lot Severance
Legal Basement
Project Management



Kathir

416 856 6900

Subramaniam
Kathirgamanathan P.Eng.
BCIN 45205
email: kathirhomes@gmail.com

சிவஸ்ரீ

சிவ. ஜனார்த்தன

குருக்கள்

📞 **647-449-6542**

✉ aarthananyathu@gmail.com
aarthanan@hotmail.com



KANAGAAMBIKAI

GOLD HOUSE



We Sell

- Singapore Jewellery
- Finest Quality 22K Gold
- Diamonds/ Birth Stones/ Jewellery/ Watches

We Provide

- Jewellery Repairs
- Gold Items

3160 EGLINTON AVE,E.,UNIT #3,
SCARBOROUGH,ON M1J 2H4 **Tel:416-269-7197**

8 Shadlock St Unit #6,
Markham, ON L3S 3K9

Tel : 416-321-7552

INDRAN SWEET

& Ice Cream



இலங்கைத் திருநாட்டில் தமிழர்கள் தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டம் மூன்று தசாப்தகாலம் நடந்தது. இதை ஈழப்போர் என்பார்கள். இப்போர் தமிழர்களது வாழ்க்கைக் கட்டமைப்பில் பலவித பாதகங்களையும் அதே வேளையில் நன்மைகளையும் செய்துள்ளது. அதனையே ஈழப்போர் அழித்ததும், அளித்ததும் என்ற தலைப்பில் இங்கு பட்டியல் இட்டுள்ளேன்.



வேதநாயகம் தபேந்திரன் - இலங்கை

ஈழப்போர் அழித்ததும், அளித்ததும்

ஈழப்போர் அழித்தது

01. மீளப்பெற முடியாத மனித உயிர்கள் பல்லாயிரம் போனது. உடல் அவயங்களை இழந்தோர் தொகையும் பல்லாயிரம். ஏட்டிக்குப் போட்டியான மனிதக் கொலைகள், கூட்டுக் கொலைகள் நடந்தன. விதவைகள், தபுதாரர்கள், ஊனமுற்றோர், ஆதரவற்ற சிறார்கள், ஆதரவற்ற மூத்தோர் என நலிவுற்ற பெரியதொரு சனத்தொகை நாட்டில் உருவானது.
02. போரில் ஈடுபட்ட தரப்பினரால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொகை பல்லாயிரம் பேர் வரையில் வரும். இதன் துயரத்தின் வலி நீளமானது.
03. ஒரே ஊரில் மகிழ்வாக வாழ்ந்த குடும்ப வாழ்க்கை சிதறிப் போனது. ஒரு தாய், தந்தையரின் பிள்ளைகள் போருக்கென்றும், புலம்பெயர்வுக்கென்றும் பிரிந்து போனார்கள்.
04. படை முகாம்கள் உருவான போது பாதுகாப்புக்காகப் பெரும் நிலப்பரப்புகள் கையகப்படுத்தப்பட்டன. இதனால் தமது தாய் மண்ணை இழந்து 30 வருடங்களுக்கு மேலாக இடம் பெயர்வோ புலம்பெயர்வோ வேண்டி ஏற்பட்டது. தாய் மண்ணைக் காணாமல் கண்மூடி மண்மூடிப் போனோர் பல்லாயிரம் பேர்.
05. சிறுகச் சிறுக வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிக் கட்டிய வீடு வாசலைக் கைவிட்டு இடம் பெயரும்போது மனம்பட்ட வேதனைக்கு மருந்து இல்லை. கண்முன்னால் வீடு சிதறிய போது அதனைக் காணச்சகிக்காது அழுது புலம்பிய வேதனையை என்னவென்று சொல்வது. ஏக்கத்தில் உயிர்விட்டோரதும், நோயாளியாகியோரதும் தொகை கணக்கு இல்லை.
06. விளைதிறன் மிக்க, வாழ்வு தந்த மண் உயர்பாதுகாப்பு வலயமென்று தடுக்கப்பட்டது. அதன் பயனைப் பெற முடியாமல் வறுமையில் வாடினார்கள்.
07. அத்தியாவசியப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு வந்து 10 ரூபாய் பொருளுக்கு 300 ரூபாய் கொடுத்து உழைப்பின் பெரும்பகுதியை வீணாகச் செலவழித்தார்கள். செலவழிக்க முடியாமல் வறுமையில் வாடினார்கள். மின்சாரத்தை, எரிபொருளைக் காணாமல் வருடங்கள் நீண்டன.
08. சொந்த வீட்டை விட்டு இடம் பெயர்ந்து இரவில் கோடியில் அல்லது முகாமில், அல்லது மரநிழலில் குடியிருந்து பட்ட வேதனைகள் ஏராளம்.

09. தரமான மருத்துவம் கிடைக்காமல் நொந்து பட்டோர், உயிரிழந்தோர் பல்லாயிரம்.
10. இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசம், கட்டுப்பாடற்ற பிரதேசம் என பிரதேசங்கள் இரு வகைப்பட்டன. ஒரே மணி நேரப் பயணத்திற்குப் பல நாட்கள் சென்றது. 50 ரூபாய் பயணத்திற்கு 5000 ரூபாய் செலவானது. கப்பல், விமானம் ஏறிக் காலங்கள் பல கடந்தன.
11. ஊரடங்குச் சட்டம், சுற்றிவளைப்பு என்று வாழ்வின் பெறுமதியான மணித்துளிகள் விரயமானது. கைதுகள், மறியல் எனச் சில ஆயிரம் பேரது வாழ்க்கை தொலைந்தது.
12. அறிவில், சேவையில் மேம்பட்ட மனிதர்களது உயிர்களைப் போர்தின்றது. வரலாற்றுப் பொக்கிசமான பொருள்கள், கட்டிடங்கள் பல அழிந்தன.
13. தமிழர்களின் மரபுத் தொன்மைகள், நிலங்கள் பறிபோய் பேரினவாதக் குடியேற்றங்கள் வந்தன.
14. உறவுகள் பாவமென வெளிநாடுகளில் உழைத்து நிறையக் காச அனுப்பினார்கள். அதனை வீண் விரயம் செய்தோர் பலர். பொருளாதாரப் பயன்தராமல் ஏராளம் காச முடங்கியது.
15. ஒரே உறவு, ஒரே நண்பர்கள். ஆனால் ஒவ்வொரு இயக்கமாகப் பிரிந்து நின்றார்கள். பகைமைப்பட்டார்கள். ஆணையாள் கொல்லும் நிகழ்வுகளும் காணாமல் ஆக்கப்படும் நிகழ்வுகள் நடந்தன.

ஈழப்போர் அளித்தது

01. அரசியல், பொருளாதாரப் புலம்பெயர்வால் ஐந்து கண்டங்களிலும் தமிழினம் குடியேறியது. அந்நியசெலாவணி தாய் மண்ணின் வாழ்க்கைக் கோலத்தை மாற்றியமைத்தது. ஏராளம் பேர் வறுமையிலிருந்து மீண்டார்கள். புதிய பணக்காரர்கள் உருவானார்கள்.
02. பொருளாதார சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வளர்ந்த நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். கடுமையாக உழைத்துப் பெரும் செல்வம் தேடத் தாயகத்தில் அவர்களது உறவுகள் உயர்ந்தார்கள்.
03. வெளிநாட்டுப் பணத்தின் வருகையால் கோயில்கள் பிரமாண்டம் கண்டன. பிரமாணர்கள் பொற்சிறையிலிருந்து பெருமளவுக்கு விடுதலை பெற்றார்கள்.
04. கிடுகுக் கொட்டில் வாசிகசாலைகள், சின்னம் சிறிய கோயில்கள், எல்லாம் பென்னம் பெரிதாக விஸ்வரூபம் எடுத்தன.
05. கொடிகாமத்துக்கு அப்பால் கறுப்பா சிவப்பா எனத் தெரியாமல் வாழ்ந்த ஏராளம் பேர்கள் நாட்டின் நாலா திசைக்கும் சென்றார்கள். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா எனச் சென்றார்கள். வந்தார்கள். வசித்தார்கள்.
06. உடுத்த உடுப்புக்கு அடுத்த உடுப்பு இல்லை. தங்கநகை காணாத தேகம் எனும் நிலைகள் யாவும் பெருமளவு தகர்ந்தன.
07. போர்த்தந்த இடப்பெயர்வு, புலம்பெயர்வு என்பவை சகமனிதனைப் பெருமளவில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைத் தந்தது. சாதியம் என்பதன் கூர்முனை பெருமளவுக்கு மங்கியது.
08. ஒரு ஊருக்குள் ஒரு உறவுக்குள் முடங்கிக் கிடந்தோர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்;” எனப் பரவி விரவினார்கள். பல ஊர்களில் பல உறவுகள்.
09. பெரும் பணக்காரப் பொருள்களாக இருந்த தொலைபேசிகள், மின்னியல் (29ம் பக்கம் வருக)

பாகுபாடு பட்டபாடு

1984ல் கனடா வந்தபோது வேலை எடுப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. ஒவ்வொரு நாளும் யங் - செப்பேர்ட் சந்தியிலுள்ள எம்ப்ளோய்மென்ட் சென்ருக்கு போய் வந்து கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்தமான, என்னால் செய்யக்கூடிய எந்த ஒரு வேலைக்கும் நேர்முகத் தேர்வுக்குக்கூட அழைப்பு வரவில்லை.

அதிகாலை குளிர்க்குள் நடந்து சென்று ரொறன்ரோ ஸ்டார் பத்திரிகையை எடுத்து அதில் வரும் பதவி வெற்றிடங்களுக்கு கடிதம் கடிதமாக அனுப்பினேன். பலனில்லை. வேறு வழியில்லாமல் விடிய எழும்பி வேலைக்குப் போவது போல சான்ட்விச்சையும் தூக்கிக் கொண்டு வேலைத்தளங்களுக்கு ஏறி இறங்கினேன்.

வேலை தேடும் படலத்தின் அனுபவங்கள் வேதனையையும் வெறுப்பையும் தந்தன. ஏனடா கனடா வந்தோமென நினைக்கத் தோன்றியது. ஒரு நாள் வைரவநாதர் அண்ணர் என்னை அழைத்து டொன்மில்ஸ் பக்கம் இரண்டு பேரும் சேர்ந்து வேலை தேடுவம் என்றார். இரண்டு பேரும் இரண்டு துறைகளைச் சார்ந்தவர்கள். மூன்றாம் நாள் இருவரும் பூங்கா ஒன்றில் சந்தித்து அரட்டை அடித்துவிட்டு சான்ட்விச்சைச் சாப்பிட்டோம். அப்படியே அரட்டை தொடர்ந்தது.

அப்போது நான் வசித்த தொடர்மாடி குடியிருப்பின் வாடகை மாதம் 300 டாலர்கள். சாப்பாட்டுக்கு 150 டாலர்கள் தேவையாக இருந்தது. ரி.ரி.சி. மாதக் கட்டணம் 28 டாலர்கள். அடிப்படை வாழ்வுக்கு எப்படியும் மாதம் 600 டாலர்கள் உழைக்க வேண்டும். அப்போது குறைந்த வேலைச் சம்பளம் மணித்தியாலத்துக்கு 3.65 டாலர்களாக இருந்தது. ரொறன்ரோ ஸ்டார் பத்திரிகை 25 சதம். இலங்கைக் காசால் பெருக்கிப் பார்க்க கன காசாகத் தெரிந்தது. பத்திரிகை வாங்குவதை நிறுத்தினேன்.

எங்கள் தாய்நாட்டில் இனம், மொழி, மதம், சாதி என்ற பாகுபாடுகள் இருக்கின்றன. இங்கும் பாகுபாடுகள் உள்ளன. ஆனால் அவற்றை மறைமுகமாகச் செய்தார்கள்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது போல ஒரு நாள் தொலைபேசியில் வேலைக்கு அழைப்பு வந்தது. செக்யூரிட்டி வேலை. மூன்று நாள் முழுநேரப் பயிற்சி. கோட் சூட் போட வேண்டும் என்றது எனது நட்பு வட்டம். மூர்ஸ் கடைக்குப் போய் 65 டாலருக்கு சூட் வாங்கினேன். பெரிய காசு. எப்படியும் உழைத்து விடலாம் என்ற எண்ணம். அங்கு போனால் நான் ஒருவன்தான் எனது நிறத்தில். வேலை கிடைக்கவில்லை. கோபம் கோபமாக வந்தது - பயிற்சி தந்தவன் மீதல்ல, சூட் வாங்கச் சொன்ன நட்பு வட்டாரத்தின் மீது.

ப. ஸ்ரீஸ்கந்தன்



ஞாபகம் துளிர்க்கிறதே !

27

இவ்வாறு வேலை தேடும் படலம் அலுப்பையும் எரிச்சலையும் தந்த நாள் ஒன்றில் வங்கிக் கிளை ஒன்றில் பகுதி நேர வேலை இருப்பதாக நண்பர் ஒருவர் தகவல் தந்தார். அப்போது நான் பிஞ்சு - டபரின் சந்தியிலுள்ள தொடர்மாடியில் தங்கியிருந்தேன். இரண்டு ரிரிசி பல்களும் மிலிஸாகா பஸ் ஒன்றும் எடுத்து இரு மணிநேரம் பயணித்து அந்த வங்கிக் கிளையை அடைந்தேன். அது ஏர்போர்ட் வீதியில் விமான ஓடுபாதையின் எதிராக இருந்தது.

வங்கியின் நிர்வாக அதிகாரி எவ்லின் என்ற பெண்மணி என்னைப் பரிவாக நடத்தினார். தமிழர்கள் மிகவும் குறைவாக குடியேறி இருந்த அந்தக் காலத்தில் இப்படியானதொரு வாய்ப்புக் கிடைப்பது கடினமாக இருக்குமென நினைத்தேன். ஆனால் அவர் எனக்கு வேலை தந்தார். வங்கியின் வேலைப்பளு மிகுந்த திங்கள், வியாழன், வெள்ளி நாட்களில் தலா நான்கு மணிநேரம் மொத்தமாக ஒரு கிழமைக்கு பன்னிரண்டு மணிநேர வேலை. காசாளர்கள் மதிய போசனத்துக்குச் செல்லும் இடைவெளியில் நான் வேலை செய்ய வேண்டும்.

இலங்கையில் ஹற்றன் நா'னல் வங்கியின் இறுதித் தேர்வுவரை சென்று செல்வாக்கு இல்லாமல் வேலை கிடைக்காது போன எனக்கு கனடாவில் வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

எனது திறமையும் வேகமும் வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பிடித்துப்போக, எனது பகுதி நேர வேலை பகுதி நாள் வேலையாகி, பின்னர் முழுநேர ஊழியனானேன். அடுத்து ஒரு பதவி உயர்வோடு நகரின் மத்தியிலுள்ள கிளை ஒன்றுக்கு இடம் மாறினேன்.

அந்தக் கிளையின் மனேஜருக்கும் எனக்கும் சுமுகமான உறவு இருக்கவில்லை. அங்கு வெற்றிடமான விற்பனை பிரதிநிதி என்ற பதவி எனக்குக் கிடைத்திருக்க வேண்டும். புதிதாக வந்த ஒரு வெள்ளை இனத்தவருக்கு அவர் அதனைக் கொடுத்தார். அப்பதவிக்கு வேண்டிய தகுதியும் தகைமையும் அனுபவமும் எனக்கு இருந்தது. கனடிய வங்கி நிறுவனத்திலும், மேலதிகமாக யோர்க் பல்கலைக்கழகத்திலும் பல கற்கை நெறிகளை முடித்திருந்தேன். மனேஜரிடம் கேட்டதற்கு படிப்பும் திறமையும் மட்டுமல்ல வேறு வி்யமும் தேவை என்றார்.

அவர் சொன்ன வி்யம் எனக்கு விளங்கியது. மனம் குமைந்து போனது.

பின்னாளில் விற்பனை பிரதிநிதி பதவி கிடைத்தது. நேர காலம் பாராது உழைத்து முதன்மைப் பிரதிநிதியாக மேலிடத்தில் அறியப்பட்ட ஒருவரானேன். விடாமுயற்சியாலும், கடவுள் கிருபையாலும் வங்கிக் கிளையொன்றின் மனேஜர் பதவி எனக்குக் கிடைத்தது.

சில வருடங்கள் கழித்து ஒரு நாள் எனது மேலதிகாரி என்னைத் தொலைபேசியில் அழைத்து "ஸ்ரீ, கிளையில் வாற வெற்றிடங்களுக்கு நீ உனது இனத்தவரைப் போடுகிறாய். இடைக்கிடை மற்றவர்களையும் எடு" என்றார்.

எனக்குள் பொறி தட்டியது.

ஈழப்போர் அழித்ததும்...

சாதனங்கள் எல்லாம் கைக்குக் கை ரகம் ரகமாகச் சூழலும் நிலை வந்தது.

10. புட்டும் சம்பலும் உண்ட பலர் பிஸ்ஸா, கேஎவ்சி, மக்டொனால்ட்ஸ், பேகர் என வகைவகையாக உண்ணும் நிலை வாய்த்தது. பூலோகத்தின் நவீனங்கள் யாவும் உள்ளங்கைக்கு வந்தன.

11. சீதனம் இருந்தால் தான் திருமணம் என்ற நிலை பெருமளவில் தகர்ந்தது. வடிவான பெண்களிடம் ஒரு சதம் வாங்காமல் பல இலட்சம் செலவழித்து வெள்நாட்டு ஆண் திருமணம் செய்தான். ஐந்து அழகான பெண் பிள்ளைகள் பெற்ற தகப்பன் அரசன் ஆனான்.

12. அரசசார்பற்ற நிறுவனங்களின் வருகையால் கோடான கோடி ரூபாய் பெறுமதியில் கட்டிடங்கள், வாழ்வாதாரங்கள் உருவாகின.

13. புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் எம்மவர் அனுப்பிய பெருந்தொகைக் காசு போர்க் காலத்தில் பட்டினிச் சாவிலிருந்து எம்மவரை மீட்டது. அதே வேளையில் போருக்கும் பின்பான புனர்வாழ்வுக்கும் உதவியது. உதவுகிறது.

14. இனவன்முறைகளால் சிங்களப் பிரதேசங்களிலிருந்து தமிழர்கள் ஓடினார்கள். வெளிநாடுகளில் தமிழர்கள் உழைத்த காசால் கொழும்பில் சிங்கள மக்கள் தமது வீடுகளைத் தமிழர்களுக்கு விற்று விட்டு உள்ளூருக்கு ஓடுகின்றார்கள்.

15. சைக்கிள் ஓடிய பெண்களைப் பார்த்துக் கூவடித்தார்கள். பின்னாளில் மோட்டார் சைக்கிள், கார் ஓடுமளவுக்கும், நிறையப் பேர் உத்தியோகம் பார்க்குமளவுக்கும் பெண்கள் முன்னேறினார்கள்.

கனடியத் தமிழரின்...

ஆவணப்படுத்தலின் தேவை எப்போதும் உள்ளது. முதன்மை ஆசிரியரின் கட்டுரை, திரு. பாரதி இராஜநாயகம் அவர்களின் கட்டுரை உட்பட பல கட்டுரைகள் சமகால அரசியலை ஆவணப்படுத்துகின்றன. நம் கவனத்திலிருந்து தப்பிய பல சிறிய உண்மைகளை திரு. வேதநாயகம் தபேந்திரன் முதலியோரின் கட்டுரைகள் அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றன. 'வேலிப் பொட்டு - கடப்பு' போன்ற சொற்றோடர்களை நான் அதற்கு முன்பு அறிந்திருக்கவில்லை. திரு. பொன்னையா விவேகானந்தன், திரு வே. விவேகானந்தன், திரு. சிவபாலு இன்னும் பலரது கட்டுரைகள் கனடாவில் தமிழரது வாழ்வைக் கூறுகின்றது. இவை திரு. பொன்னையா விவேகானந்தன் அவர்களின் கூற்றின்படி 'ஏதிலித் தமிழர் கனடிய ஈழத்தமிழ -ரான' பயணத்தை விவரிக்கின்றன. இன்னும் ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கனடியத்

தமிழரது வரலாற்றை யாரேனும் ஆய்வு செய்தால் அவர்கள் பேராசிரியர் ஜோசேப் சந்திரகாந்தன் அவர்களின் கட்டுரையுடன் தொடங்க வேண்டும்.

அனைத்து கட்டுரைகளும் சிறப்பு வாய்ந்தவையே, முக்கியத்துவம் பெற்றவையே. பல கட்டுரைகளை நேரம் கருதி இவ்வுரையில் குறிப்பிடமுடியவில்லை. தவற விட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.

விருது பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவ்வாய்ப்பை வழங்கிய முதன்மை ஆசிரியர் திரு. திருச்செல்வம் மற்றும் அவரது குழுவினருக்கும், என்னுடன் தொடர்புகொண்டு முந்தைய நூல்களையும் முந்தைய நிகழ்ச்சிகளின் இணைப்பையும் வழங்கிய எனது உடன்பிறவா தங்கை, செல்வி அனோஜினி குமரதாசன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் விருதுபெறும் மேடையில் நிற்கக் கிடைத்த இவ்வாய்ப்பு பெரும்பேறு. நன்றி.

Real estate excellence, every time.

Rajmogan Selliah

Sales Representative

Direct: 416 569 3200

Email: srajmogan@gmail.com

Buy | Sell | Lease | Invest

210 - 80 Corporate Drive,
Toronto, ON M1H 3G5

Office: 416 284 5555



Residential, Commercial and Investment Properties

கண்டதை மீண்டும் சொல்லுகிறேன்...

நேர்த்தியுடன் அமைக்கப்பட்ட நெஞ்சு நிலைச் சிலைகள் சிலவற்றை ஒரு கல்லூரியில் கண்டபோது அவர்கள் திறமை கண்டு மிரண்டுபோனேன். ஆகவே நம்மால் முடியாது என்று இல்லை. இப்படியிருக்க யாழ்ப்பாண வீதிகளில் நாம் அனைவரும் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் சிலைகள் மட்டும் ஏன் கற்றுக்குட்டித்தனமாக இருக்கின்றன? இதுகுறித்து என்றாவது நாம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறோமா?

யாழ்ப்பாண நகரின் மணிக்கூட்டுக் கோபுரம் சுற்றாலுக்குப் பொருத்தமான உயரத்தோடு வெள்ளை நிறத்தில் - பிரித்தானிய - யரின் வருகையை நினைவுறுத்துவதுபோல கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. ஆனால் அதைச் சுற்றி அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று ஈழத்தமிழ் மன்னர்களின் சிலைகளோ பி.எஸ்.வீரப்பாபாபா பொன் நிறத்தில் மின்னிக் கொண்டிருக்கின்றன. அந்த மூன்று சிலைகளுமே சிற்பக்கலையில் கற்றுக்குட்டித்தனமாக அமைக்கப்பட்டிருக்கும் சிலைகளாகத்தான் எனக்குத் தோன்றுகின்றன. தமிழக தலைவராக, கல்வியங்காட்டுச் சந்தியில் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலையைப் பார்த்துவிட்டா -

ரென்றால் எம்.ஜி.ஆர் தற்கொலை செய்து கொள்வார். தமிழகத்தின் முதல்வராக இருந்து ஈழவிடுதலைக்கு பல உதவிகளை அள்ளிச் செய்த எம்.ஜி.ஆரை ஒரு நகைச்சுவை நடிகர்போல தோன்ற வைக்கும் விதத்தில் சிலை செய்து வைத்திருக்கிறோம்.

“சிலையொன்றை அமைப்பதற்கான காரணம்”, “அந்தச் சிலை வைக்கப்படும் இடம்”, “சிலையின் வடிவநேர்த்தி” என்பனவற்றைக் குறித்து நாம் ஆழ்ந்து விவாதித்த பின்னர்தான் சிலைகளை உருவாக்குகிறோமா?

இப்படியெல்லாம் விமர்சிக்கும்போது, “நினைவின் குறியீடு” எதுவுமே யாழ்நகரில் இல்லை என்று அபத்தமாக நான் சொல்வதாக நினைத்துவிட வேண்டாம். சிலையாக இல்லாவிடனும், ஈழத்தமிழரின் அரசியல் குறியீட்டுச் சின்னமாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டு, ஒன்றே ஒன்று யாழ்நகரில் கம்பீரமாக உயர்ந்து, அடக்கத்துடன் நின்றுகொண்டிருக்கிறது. எது அது? தனிஈழத்தை ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் முன்மொழிந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவுத்துப்பிதான் அது. ஆனால் அதைக்கூட உரிய வகையில் பாராமரிக்காத சமூகம் எம்முடையது !

அன்பெனும் அறம் போற்றுதல்...

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்”

அன்பு என்ற இறையருக்கு ஒப்பான பண்பைக் கொண்டிருக்கும் மாந்தர்களாலேயே இவ்வுலகு மாந்தவினமாகக் கட்டுண்டு இயங்கி வருகின்றது. தன்னைப் போலவே பிறவுயிர்களையும் நேசித்தொழுகும் பாங்கு மாந்தர்களைப் பொது இயல்புகளில் இருந்து உயர்த்துகின்றது.

வள்ளலார் என்னும் பெருமகான், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கின்றார். அவரே

“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படும் பரம்பொருளே”

என இறைவனை வயப்படுத்தும் வலிமை அன்பிற்கே உண்டு என்கின்றார்.

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என இயேசுவும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள் என புத்தரும் இன்னும் பிறரும் அண்மையே வலியுறுத்திச் சென்றிருக்கின்றனர். தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என பாரதி கூறியதற்கும் பசித்தவர் மீது கொண்ட பேரன்பே காரணம் எனலாம்.

அடிப்படையில் நல்ல குடும்ப வாழ்வை அமைப்பதற்கும் சமூகத்தோடு ஒட்டி உறவாடுவதற்கும் பிறந்த மண்மீதும் தாய்மொழி மீதும் பற்றுக்கொண்டு வாழ்வதற்கும் அன்பே அடிப்படையாக அமைகின்றது. எனவேதான் தமிழர் அன்பை ஒரு நெறியாக, அறமாக உணர்வின் உன்னத அங்கமாகப் போற்றி வந்துள்ளனர்.

அன்பெனும் உயர்பண்பைப் போற்றி உணர்வால் உயர்வோம்.



YOUR PARTNER IN MORTGAGES

Dirresh Krishna, MBA, CMA, AMP
Mortgage Specialist (Lic #M08007487)
Tel: 416.819.4373
accent@rogers.com

Ragavan (Raga) Ramanathan, AMP
Mortgage Specialist (Lic #M13000685)
Tel: 416.579.7533
raga_ram@yahoo.com

316 - 885 Progress Ave., Toronto, Ontario. M1H 3G3
Tel: 416.439.3333 • Fax: 416.439.3336



ALL YOUR
CATERING
NEEDS

CALL 416 - NANTHA 1 ext. 1
416 - 626-8421 ext. 1

FEEL GOOD
Taste Together



INDIAN / CEYLON TAMIL RESTAURANT IN GTA

Kipling & Steeles

(416-NANTHA-1 Ext. 2)

#18 - 5010 Steeles Ave W Etobicoke,
ON M9V 5C6

Warden & Finch

(416-NANTHA-1 Ext. 3)

Bridlewood Mall #106 - 2900 Warden Ave,
Scarborough, ON M1W 2S8

Middlefield & Steeles

(416-NANTHA-1 Ext. 4)

#2 - 2002 MiddleField Rd
Markham, ON L3S 1Y5

(Beside Fresh Food City Super Store)

(416-NANTHA-1 Ext. 5)

#8 - 2200 Brock Rd,
Pickering, ON L1X 2R2

Food Court - 6, Majestic City

(416-NANTHA-1 Ext. 6)

2900 Markham Rd, Scarborough, ON M1X 1E6



416 - NANTHA 1 | 416 - 626-8421

www.nantha.com

பெருமிதம் மறந்த ஆண்மை

எல்லாவிதத்திலும் விரும்பத்தக்க ஒருவன் தன்மீது காதல்கொண்டு அலைவதை நினைக்கும்போது எந்த ஒரு இளம்பெண்ணுக்கும் உள்மனதில் ஒரு மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாவது இயற்கை. நிச்சயமாக அவள் இதுபற்றித் தன்நெருங்கிய தோழிமாருடன் பேசி மகிழ்வதும் இயற்கை. பெண்ணின் இந்த மனப்பாங்கை அழகாக எடுத்துரைக்கும் பாடல் ஒன்றை சங்க இலக்கியமான கலித்தொகையில் காணமுடிகின்றது.

ஆண்மையின் பெருமைக்கு உரிய குணங்களாகக் கல்வி, அஞ்சாமை, அடக்கம், கொடை என்பவற்றை அடையாளப்படுத்துகிறார் தொல்காப்பியர்.

கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே

- தொல்காப்பியம்

இத்தகைய பெருமிதமுடைய ஆண்மகன் ஒருவன் இவற்றை எல்லாம் கைவிட்டு உனது காதலை வேண்டிக் கெஞ்சுகிறான். அவன் என்னவெல்லாம் சொன்னான் என்பதைக்கேள் என்று தன் தலைவியிடம் கூறிப் பெருமைப்பட்டுக்கொள்கிறான் அவளது தோழிப்பெண்.

ஒன்று இரப்போன்போல் எளிவந்தும் சொல்லும், உலகம் புரப்போன் போல்வதோர் மதுகையும் உடையன் வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல், நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன் இல்லோர் புன்கண் ஈகையும் தணிக்க வல்லான் போல்வதோர் வன்மையும் உடையன் அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னைச் சொல்லும் சொல், கேட்டே சுடரிழாய்

- கலித்தொகை 47

“உலகைக் காக்கும் அரசன் போன்று வலிமை உடையவன், வல்லுனர்களை வழிபட்டு உண்மையை அறிந்தவன், நல்லவர்களிடம் காணப்படும் அடக்கம் உடையவன், இல்லாதவர்களின் ஏழ்மையைப் போக்கும் வைராக்கியம் உடையவன். ஆண்மைக்குரிய அத்தனை குணங்களையும் உடைய இவன் தன் பெருமிதத்தைக் கைவிட்டு யாசகன் போல் என்னிடம் தாழ்ந்துவந்து கூறியதைக் கேளாய் ஒளிவீசும் நகைகளை அணிந்தவளே.”

“இத்தகைய பெருமிதம் உடைய ஓர் ஆண்மகன் பெண்ணொருத்திக்காக இவ்வளவுதாரம் கீழிறங்கி வருகின்றானே. நீ இல்லாமல் தான் உயிர்வாழமுடியாது என்றேல்லாம் பேசுகின்றானே. இவனை எப்படி நம்புவது. இவனது ஆசைக்குத் துணை போனால் உலகத்தவர் ஏளனம் செய்வர். மறுத்துவிட்டால் என்ன நடக்குமோ தெரியாது. இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு எம்மைத் தள்ளி விட்டானே” என்று தன் தலைவியிடம் புலம்புகின்றான் அவளது தோழி.

முனைவர் பால. சிவகடாட்சம்



படித்ததும் கேட்டதும்

64

Approaching with the humility of a beggar

It is natural for any young woman to experience a sense of joy and pride when she envisions someone who is desirable in every aspect falling in love with her. Naturally, she enjoys discussing this with her best friend. A beautiful song that captures this sentiment can be found in the Sangam literature, - Kalithokai.

Tholkappiyar identifies qualities such as education, fearlessness, modesty, and generosity as attributes associated with masculine pride. The young woman boasts to her friend that such a proud man would forsake all these virtues and come begging for her love.

This man possesses the strength of a king, dedicated to protecting the world.

He holds great respect for experts and tirelessly seeks the truth.

He is regarded as a modest individual by those who recognize his virtues, and

he does not turn a blind eye to the suffering of the poor.

This man encompasses all the qualities of a true gentleman, and yet,

he humbles himself and approaches me with the humility of a beggar.

Oh> my friend, adorned with shimmering jewels, please listen what he said to me.

- Kalithokai 47

"He stoops so low, betraying his pride, all for the affection of a woman. He repeatedly insists that he is incapable of surviving without you. Can we truly rely on him? The people of this world will ridicule us if we yield to his desires. It's hard to predict the consequences if you refuse him," her friend mourns the situation, lamenting the predicament they find themselves in.

ருவிட்டர் தளம் மாற்றம்

ருவிட்டர் சமூக வலைத்தளத்துக்கு மாற்றாக Metaவின் Threads தளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது ஆரம்பிக்கப்பட்ட ஏழு மணித்தியாலத்துக்குள் ஒரு கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். மெற்றாவின் இன்ஸ்ராகிராம் தளத்தை அடிப்படையாக வைத்து வாசநயனள இயங்குகிறது.

இன்ஸ்ராகிராம் தளத்தில் ஏற்கனவே இணைந்துள்ள பயனாளர்களுக்கு இதில் Blue Tick வழங்கப்படுகிறது. அன்ட்ரோயிட், அப்பிள் ஐ ஃபோன் பயனாளர்கள் நேரடியாக App ஸ்ரோரிலிருந்து threads செயலியை தரவிறக்கம் செய்யலாம்.

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



**உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட**

**அழையங்கள்
கேதா**




- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுலனம்

Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



*** Orthodontics * Implants * Cerec Crowns**

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளாண்டர்' சிகிச்சைகளில் கனடாவில்
பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

MONDAY – FRIDAY

(416) 266-5161

(Near Kennedy Subway - Rainbow Village Building)

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit #7


Scarborough, Ontario M1K 5JB

கெந்துவதுபோல நொண்டிக் கொண்டு வந்தவர் ஷெல் பட்டு ஊனமுற்றவர் அல்ல. பிறப்பில் அங்கப் பழுதுகளும் இல்லை. சீழ் வடியும் புண்ணும் இல்லை. சாதாரண ஒரு ஆணிக் கூடு காலிலிருந்தது.



டாக்டர் எம்.கே. முருகானந்தன்

பாதத்தில் ஆணிக் கூடுகள்



அதன் வலி கடுமையாக இல்லாதபோதும் காலைத் திடமாக வைத்து நடப்பது முடியாதிருந்தது. ஏனெனில் அது உடலின் கனம் காலில் பொறுக்கும் இடத்தில் ஏற்பட்டிருந்தது.

ஆணிக்கூடு (Plantar warts) என்பது உண்மையில் ஒரு கிருமித்தொற்றுத்தான். ஒரு வகை வைரஸ் தொற்று நோய். Human papilloma virus என்ற வைரஸ் சால் ஏற்படுகிறது. பொதுவாகப் பாதத்தில் உண்டாகிறது. உண்மையில் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடுமாயினும் பாதத்தில் ஏற்படுவதற்குக் காரணம் அங்கு அழுத்தமும் உராய்வுகளும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதாலேயேயாகும்.

ஆணிக்கூடு என்று சொல்லியபோதும் இது ஆழமாக உடலைத் தாக்குவதில்லை. தோலினுள் மாத்திரமே ஊடுருவி தோற் தடிப்பு (callus) போல வளர்கிறது.

மிகவும் பரவலாகக் காணப்படுகிற நோயாக இருக்கிறது. நூற்றுக்கு ஐம்பது வீதமானோர் தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பர். இளம் பருவத்தினரிடையே தோன்றுவது அதிகம்.

அறிகுறிகள்

ஒருவர் நடக்கும்போது தனது அடிப்பாதத்தில் வலி ஏற்படுவதை உணர்ந்து அவ்விடத்தை சுலபமாகப் பார்க்க முடியாதலால், தடவிப் பார்க்கும்போது தோல் தடிப்பாக இருப்பதைக் கொண்டே தமக்கு இது ஏற்பட்டிருப்பதை அதிகமானோர் கண்டறிவார்கள்.

சிலருக்கு முதல் அறிகுறி நாரிவலி அல்லது கால் வலியாக இருப்பது. மருத்துவரிடம் செல்லும்போது அவர் வலிக்கான காரணத்தைத் தேடும்போது ஆணிக்கூடு இருப்பதைக் கண்டறிவதும் உண்டு. நாரி வலிக்கும்.

நடக்கும்போது அவ்விடத்தில் வலி ஏற்படுவதைத் தவிர்க்க தம்மையாமலே கால்களை சமனின்றி வைத்து நடப்பதால் வலி தோன்றும். இதன் தோற்றங்கள் பலவடிவமாக இருப்பதுண்டு. சொரசொரப்பான தடிப்புகள், செதில் போல உதிரும் தடிப்புகள், பஞ்சு போன்ற மிருதுவான தடிப்புகள் எனப் பலவகையாகத் தோன்றலாம்.

பெரும்பாலும் அதன் மத்தியில் கருமையான புள்ளி இருப்பதுண்டு. இதற்குக் காரணம் அவ்விடத்தில் உள்ள நுண்ணிய இரத்தக் குழாய்களில் குருதி உறைவதால் லேயே ஆகும்.

ஆணிக்கும் இதற்கும் எத்தகைய தொடர்பு இல்லாதபோதும் ஆணிக்கூடு என்ற பெயர் வந்ததற்கு இந்தக் கரும் புள்ளியே காரணமாக இருக்கலாம் என நான் எண்ணுவதுண்டு. ஆணி குத்தியதால்

அவ்விடத்தில் வலி எனச் சொல்லி நோயாளிகள் வருவதுண்டு. ஆணிபோன்ற கருப்பு நிற அடையாளதுடன் கூடு தோன்றிவிட்டது என நோயாளிகள் தவறாக எண்ணியிருப்பார்கள். இவை எப்பொழுதும் சொரப்பான தடிப்பாக இருக்க வேண்டும் என்பதில்லை. கருமஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் மிருதுவான மேற் பரப்புடன் தோன்றுவதுமுண்டு.

ஏற்கனவே கூறியபோல பாதத்தில் அழுத்தம் அதிகம் ஏற்படுகின்ற குதிகால், அல்லது விரல்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகளில் ஏற்படுவது அதிகம். கூடு என்று சொன்னபோதும் இது உருண்டையாக இருப்பதில்லை. தட்டையாகவே இருக்கும். நடக்கும்போது பாதத்தில் ஏற்படும் தொடர் அழுத்தத்தினால் அவை தேய்ந்து தட்டையாக இருக்கும். அருகருகில் உள்ள பல ஆணிக்கூடுகள் இணைந்து கூட்டுக் கூடுகளாக (Mosaic Warts) மாறுவதும் உண்டு.

மருத்துவம்

இது ஒரு வைரஸ் நோய் என்றோம். இந்த வைரசை அழிப்பதற்கெனப் பிரத்தியேக மருந்துகள் எவையும் இது வரை கிடையாது. எனவே மருந்துகளை உட்கொள்வதால் பிரயோசனம் இல்லை. இருந்த போதும் உடலில் அந்நோய்க்கு எதிரான நோயெதிர்ப்பு வலுவடையும் போது தானாகவே மறைந்துவிடும். ஆயினும் அதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். அதற்கிடையில் நோயால் ஏற்படும் வலி, நடப்பதில் சிரமம் போன்றவை காரணமாக தற்காலிகமாக சிகிச்சை எடுக்க நேரிடுகிறது.

வீட்டில் வைத்தியம்

1. சூரியக் கற்களால் தேய்ப்பது, பிளேட்டினால் வெட்டுவது போன்ற நடைமுறைச் சிகிச்சைகளை பலரும் செய்வதுண்டு. அவ்விடத்தை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்ட பின்னர் செய்தால் சருமம் மெதுமையாகி அகற்றுவதற்கு இலகுவாக இருக்கும். இருந்தபோதும் முற்று முழுமையாக அகற்ற முடியாது. மேற்புறத்திலிருந்து வலியைக் கொடுக்கும் பாகத்தை மட்டுமே அகற்ற முடியும். சில காலத்தின் பின் பார்த்தால் அது மீண்டும் வளர்ந்திருப்பது தெரியும்.

2. ஆனால் இவ்வாறு சுயமாகச் செய்யும்போது மிக அவதானமாக இருக்க வேண்டும். இரத்தம் கசிவுமளவு ஆழமாக வெட்டி அகற்றினால் கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்பு உண்டு. அதனால் சாதாரண தொற்று முதல் ஏற்புநோய் வரை ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு என்பதை மறக்க வேண்டாம். நீரிழிவு நோயுள்ளவர்களும் காலில் விறைப்புத்தன்மை உள்ளவர்களும் அறவே செய்யக் கூடாது. சுயசிகிச்சைக்குப் பின்னர் அவ்விடத்தில் வலி, வேதனை, காச்சல் போன்ற ஏதாவது தோன்றினால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

3. கோர்ன் பிளாஸ்டர், லியுகோபிளாஸ்ட் போன்றவற்றை நீங்கள் மருந்தகங்களில் மருத்துவரின் சிப்டை இன்றியே வாங்கக் கூடியதாக இருக்கிறது.

இவற்றைக் ஆணிக்கூட்டின் மீது மட்டும் படக் கூடியதாக கவனமாக ஒட்ட வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அவ்விடத்தை நனைக்காமல் வைத்திருந்து பிளாஸ்டரை அகற்ற வேண்டும். ஆணிக்கூட்டின் மேற்பகுதி இப்பொழுது மெதுமையாகிப் பூத்தது போலிருக்கும். அதை மெதுமையாக அகற்றியபின் மீண்டும் பலமுறை அவ்வாறு பிளாஸ்டர் ஒட்ட வேண்டும்.

*** OIL \$34.95**
CHANGE SPECIAL

Semi-Synthetic Oil Change includes: + Tax & Disposal Fees

- Up to 5 L Standard Motor Oil
- New Filter
- Free Vehicle Inspection



**இப்போது
இரண்டு இடங்களில்!**

MY MECHANIC
AUTO & TIRE

📍 4530 Steeles Avenue East
Markham, ON L3R 0L2

☎ 905-946-1000

📍 1095 Ellesmere Road,
Scarborough ON M1P 2WP

☎ 416-757.1000

✉ info@mymechanicauto.ca 🌐 mymechanicauto.ca

Complete Front & Rear Brake Replacement or \$25 off on each

*** \$50**

*** FREE!**
BRAKE OR SHOCK INSPECTION

*** LIMITED TIME OFFER**
SEE STORE FOR DETAILS

உங்களுக்குத் தெரியும்,
நம்பிக்கையுடனான தரமான சேவைகள்..
தகுதியான வெற்றிகளுக்கான
தரமான தெரிவு

On high with your thoughts

PRO MAR Ltd.
AWARDS & PROMOTIONS
நகரின் முன்னணித் தமிழர் நிறுவனம்

**இப்பொழுது
வீடு விற்பனைத்
துறையிலும்**

www.promarawards.com 416-291 2344
585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5



Selva Vettyvel
Broker of Record

416.568.4301

HomeLife/Future Realty Inc.,
Brokerage



15 years of Success
500+ Agents



Rishani Vettyvel
BARRISTER AND SOLICITOR

Real Estate Law



VettyvelLaw
Professional Corporation

416.261.1544



நியூ ரங்கானஸ் ருக்மடம்
மார்க்கம் & ஸ்ரீஸ்

Tel: 647-702-2159



- ❁ சிங்கப்பூர் நகைகளை மிகக் குறைவான விலையில் பெற்றுக்கொள்ளலாம்
- ❁ பழைய தங்க நகைகள் அதிகபடி விலையில் வாங்கப்படும்.
- ❁ தங்க நகை அடவு சேவை குறைந்த வட்டி வீதம்

தங்கமகள் சேமிப்பு திட்டத்தில்
இணையும் அனைவருக்கும் \$1500

பெறுமதியன நகையை பொற்றுக்கொள்ளமுடியும்

6055 Steeles Ave E Unit C102, Scarborough, ON., M1X 0A7

Telephone: 647-702-2159 / 647-947-2864



NewRanganasJewellery



newranganasjewelhouse.com